



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,510 — FRIDAY, MARCH 20, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	501
Western Province	—	Notices under the Land Development Ordinance	511
Central Province	—	Land Redemption Notices	511
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	520
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1 acre out of the land called Delgahumulawatta, situated in Randiwela village, Galboda and Kinigoda Korales, Kegalla District; and bounded as follows:—

- North by portion of the same land;
- East by D. R. C. Road, Randiwela-Ganetenne;
- South by school land;
- West by Heeuna Rubber Estate.

Ref. No. J/E/1295/LM 5313.
Colombo, February 19, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Ankelipitiya Galagawa Kumbura, in extent about 2 acres, situated at Ankelipitiya village, Village Headman's division of Ukutule, Uda-hewaheta D. R. O's Division, Nuwara Eliya District and bounded as follows:—

- North by paddy fields belonging to Y. K. Kalu Banda;
- East by paddy fields belonging to Kalu Banda and others;
- South by paddy fields belonging to Othanagedarage Mudiyanse;
- West by Government Road reservation.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/TW/2645 (LD 1191),
Colombo, January 21, 1953.

501—J. N. B 25653-532 (3/53)

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No. L. D. 4654

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres out of the land called Henegedera Arambe, situated at Gunnapane, Pata Dumbara, Kandy District; and bounded as follows:—

North by paddy field;
East by Ditch, Pansalawatte and school garden;
South by Remaining portion of the same land;
West by remaining portion of the same land.

Ref. No. J/E/2497.
Colombo, February 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No. L. D. 3830

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that portion of land in extent 1A. 0R. 19.7P., out of the land called Waragolla, Mary Land Group, situated at Beddegama, Pallis-pattu West, Pata Dumbara, Kandy District, surveyed and described as lot 1 in Preliminary Plan A 1,739.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/HLG/1707,
Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

L. P. 6161.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those allotments of land called Oakhillkandaaddarawatta and Stokesland Group, in extent totalling 7A. 1R. 33.6P., situated at Udugama, Gangaboda Pattuwa, Galle district, surveyed and described as lots Nos. 360, 361, 362 and 363 in Supplement No. 6 Final Village Plan No. 528.

Ref. No. J/E/1302,
Colombo, February 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Galgangodawatta, in extent about $\frac{1}{2}$ an acre, situated at Imbulagoda village, Kalutara Totamune, Kalutara District; and bounded as follows:—

North by portion of Galganganagodawatta;
East by Dorakodawela;
South by V. C. Road;
West by portion of Galgangodawatta, and said to be owned by:—

- (1) Mr. D. N. Upatissa of Old Road, Kalutara, (2) Mr. T. A. Gabo-Nayide, (3) Mr. T. A. Porolis Hamy, (4) Mr. T. A. Siman Hamy, (5) Mr. T. A. Heenhamy, and (6) Mr. T. A. Ranhamy, all of Imbulagoda, Remunegoda, Kalutara.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. L. H. 954/J/E/1891,
Colombo, December 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent 0A. 3R. 0.2P., excluding a 10ft. wide road access, situated at Kalutara North, Kalutara Totamune, Kalutara District, and more particularly described as lot No. 76 in Town Survey Plan of Kalutara; and bounded as follows:—

North by lots 66 and 67 in Town Survey Plan of Kalutara;
East by Parallel road;
South by portion of same land;
West by lots 77 and 178 Town-Survey Plan of Kalutara Town.

Ref. No. L. H. 934/J/TW/1706.
Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Paluwatta, in extent about $\frac{1}{2}$ an acre, situated at Ratmale village, Pasdun Korale East, Kalutara District; and bounded as follows:—

North by school garden;
East by paddy land called Maskumbura;
South by villager's land;
West by portion of Paluwatta.

Signified by me,

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. L. H. 997/J/E/2614.
Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Two portions, totalling in extent approximately 14.9 perches, of the land called Nugahena Egodawatta, situated in Handapangoda village, Raigama Korale, Kalutara District; and bounded as follows:—

North, East and South, by the remaining portions of the same land;
West by reservations for Anda Dola.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. L. H. 905/J/AL/1425.
Colombo, December 9, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of land called Hikgahawatta in extent about 2 A. 0 R. 31 P., situated at Gurudola village in Iddagoda Village Headmen's Division in Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

North by Arambewatta (G 469 P. P. 3691) owned by Mr. Alexander Kotalawala;
East by Gurudolawatta (T. P. 115721) owned by Mr. Charles Dias;
South by extension of same land;
West by T. P. 8081— $\frac{1}{4}$ owned by villagers.

Ref. No. L. H. 953/J/E/1902.
Colombo, November 27, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those four allotments of land called Paranawalaawatta, Solangewatta and Kadewatta in extent about 3 acres (part of lots 541 and 542 in F. V. P. 258) situated at Dodampe, Kuruwiti Korale, Ratnapura District; and bounded as follows:—

Lot 1:—

North by land belonging to A. M. David Bandara;
East by portion of the same land;
South by land belonging to K. V. Lokumahatmaya and others and the school garden;
West by land belonging to K. B. Rupasinghe and others.

Lot 2:—

North by a part of lot 2;
East by land belonging to A. M. David Bandara and school garden;
South by wire fence on Mrs. R. M. Jayasekera Menike's land;
West by a part of lot 2.

Lot 3:—

North by land belonging to K. B. Rupasinghe;
East by existing school garden;
South by Main Road;
West by part of lot 3.

Lot 4:—

North by land belonging to A. M. David Bandara;
East by part of lot 4;
South by part of lot 4;
West by the existing school garden.

Ref. No. J/E/2395/LL/A. 5451.
Colombo, March 14, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) A portion in extent approximately 20 perches from the land called Padakade, situated at Gampaha Aluthgama village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District ; and bounded as follows :—
North by Gane ela,
East, south and west by the remaining portions of the same land.
- (2) A portion in extent approximately 20 perches from the land called Thotupalawatta, situated at Gampaha Aluthgama village, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District ; and bounded as follows :—
North, east and west by the remaining portions of the same land,
South by Gane ela.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4438/J/LLD/2684.
Colombo, February 28, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent approximately 279 square feet, of the land called Ambagahawatta *alias* Millagahawatta, situated at Mudagamuwa, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District ; and bounded as follows :—
North by Wigoda-Aluthgama D. R. C. Road,
East by the remaining portion of the same land,
South by a portion of the same land claimed by N. D. Gabriel Fernando,
West by a portion of land obtained from Jena Fernando for the construction of a cart road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 3506/J/HLG/362.
Colombo, February 25, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act ;

A portion in extent about 20 square feet out of the land called Ambagahawatta, situated at Polwatte, Weligam Korale, Matara District ; and bounded as follows :
North by Kumaradeniya V. C. Road ;
East and South by portions of the same land ;
West by Paragahawattahena and Elagorakegahahena.

Signified by me :

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/2935.
Colombo, March 4, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land in extent about 0 A. 1 R. 32.2 P., out of the land called Karametiya Kumbura, situated in Kachchigala village, Giruwa Pattu East, Hambantota District ; and bounded as follows :—
North, East, South and West by Tank Bund.

Signified by me :

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LLD/2863/LD. 7399.
Colombo, March 5, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 1½ acres out of the land called Wepitiyawatte, situated at Mudunne Udathibbatuwawa village, Madawela Palata, Dewameddi Hatpattu, Kurunegala District ; and bounded as follows :—
North by remaining portion of the same land ;
East by land belonging to Mr. F. J. Lucas Fernando ;
South by school garden ;
West by Talkotuwehena and remaining portion of the same land.

Ref. No. J/E/2085.
Colombo, February 19, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LA. 7573.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a Public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 2 perches out of the land called Kodituwakkugewatte, situated in Gañegama, Gangaboda Pattu, Matara District; and bounded as follows :—

North by Kamburupitiya—Radawela P. W. D. Road ;
East by Gamagewatta ;
South by Dempadiyekumbura ;
West by Dammullewatte.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No J/LG/2943. LB. 2164.
Colombo, March 12, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent approximately 0·60 perch out of the land called Nawala Liyadda, situated at Botale Ihala, Hapitigam Korale, Colombo District; and bounded as follows :—

North and West by parts of the same land,
East by ela,
South by Unudiya ela.

(2) A portion, in extent approximately 3·85 perches out of the land called Nawala Kumbura, situated at Botale Ihala, Hapitigam Korale, Colombo District; and bounded as follows :—

North by portion of the same land,
East, South and West by Unudiya ela.

(3) A portion, in extent approximately 0·95 perch out of the land called Dewale Liyadda, situated at Botale Ihala, Hapitigam Korale, Colombo District; and bounded as follows :—

North and East by Unudiya ela,
South and West by parts of the same land.

(4) A portion, in extent approximately 17·60 perches out of the land called Ovitiliyadda, situated at Botale Ihala, Hapitigam Korale, Colombo District; and bounded as follows :—

North and East by parts of the same land,
South and West by Kuda oya.

(5) A portion, in extent approximately 4·00 perches out of the land called Bomulla Kumbura, situated at Botale Ihala, Hapitigam Korale, Colombo District; and bounded as follows :—

East and South by parts of the same land,
North by Kuda oya, West by existing R. B. field channel.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4354/J/LLD/2477.
Colombo, March 3, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion in extent about 0·5 acre of the paddy land situated at Delature, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows :—

North by portion of paddy land belonging to B. N. R. W. Gunawardana,
East by Ja-ela canal,
South by portion of coconut land called Wetakeiyagahakumbura belonging to K. Francis Perera,
West by portion of paddy land belonging to Mrs. J. Fernando.

(2) A portion in extent about 1 acre, 1 rood, 19·20 perches (excluding the threshing floor 70' × 80'), out of the paddy land situated at Bopitiya, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows :—

North and West by portions of the land belonging to B. N. R. W. Gunawardana,
East by Ja-ela canal,
South by portion of the paddy land belonging to Mr. J. Fernando.

(3) A portion in extent about 1·5 acre out of the swamp land situated at Bopitiya, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows :—

North by portion of swamp land belonging to G. J. M. Perera,
East by Ja-ela canal,
South and West by portion of paddy land of Mr. B. N. R. W. Gunawardana.

(4) A portion in extent about 0·2 acre out of the coconut land situated at Delature, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows :—

North by portion of paddy land belonging to Mrs. J. Fernando,
East by Ja-ela canal,
South and West by portion of coconut land belonging to Francis Perera.

(5) A portion in extent about 2 acres out of the swamp land situated at Pamunugama village, Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows :—

North by Crown land,
East by Ja-ela canal,
South by portion of swamp land belonging to Mr. B. N. R. W. Gunawardana,
West by portion of swamp land belonging to Mr. G. J. M. Perera.

Ref. Q 3988/J/AL/1265.
Colombo 1, February 13, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Polkande Kumbura, in extent about 1 acre, 3 roods, 26 perches, situated at Old Kolonnawa Road, Dematagoda in Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by the land claimed by the Crown and the road to the land,
East by the land claimed by the Crown (Irrigation Department) and the channel,
South by Pelangahakumbura of Korallage Don Lewis Appuhamy (now of a Borah Merchant) and the land claimed by the Colombo Municipality (Cattle Mart Premises),
West by the land claimed by the Colombo Municipality (Cattle Mart Premises).

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4403/J/E/2826.
Colombo, January 28, 1953.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of 10 perches from the land called Palliyewatta, situated at Kirinda Magin Pahala, Gangaboda Pattu, Matara District, and bounded as follows:—

North by Ambagahawatta,
East by Kudigawatte,
South by remaining portion of the same land,
West by Godakumbura.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/11/53. L. B. 2172.
Colombo, March 9, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 30 perches out of the Land called Lokuralahamigewatta, situated at Pelana, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North by portion of the same land,
East by Weerakoongewatta,
South by sea,
West by portion of the same land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/16/53. L. B. 2,174.
Colombo, March 5, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 5½ perches out of the land called Potuwila, situated at Wellampitiya, Colombo D.R. O's Division Colombo District; and bounded as follows:—

North by main Avissawella Road,
East by Meetotamulla Road,
South and West by portions of the same land.

Ref. No. Q. 4272/J/HLG/2249.
Colombo, February 27, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent 16 feet wide and 3 chains long, out of the land called Delgahawatta *alias* Kahatagahawatta, situated at Kahatena village, Mabula, Hewagam Korale, Colombo District; and bounded as follows:—

North by the boundary of Mabula village,
East, South and West by portions of the same land.

Ref. No. Q. 3647/J/HLG/426,
Colombo, March 3, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land in extent about 4 perches, situated at Kalubowila East, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Church Street (Cotta Road),
East and South by part of the same land,
West by Sunetradevi Road (Nugegoda-Pokunuwita Road).

(2) An allotment of land in extent about 2 perches, situated at Kalubowila East, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Church Street (Cotta Road),
West and South by part of the same land,
East by Sunetradevi Road (Nugegoda-Pokunuwita Road).

(3) An allotment of land in extent about 12 perches, situated at Kalubowila East, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North and West by part of the same land,
East by Dutugemunu Street (Cotta Road),
South by Parakrama Avenue (Kalubowila Road).

(4) An allotment of land in extent about 10 perches, situated at Kalubowila East, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North and East by part of the same land,
South by Church Street (Cotta Road),
West by Dutugemunu Street.

Ref. No. Q 4379/J/TW/2512.
Colombo, February 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3555A/J/HLG/1735.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No A 3,041 Village—Kurana

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
1	Part of premises bearing assessment No. 603, Colombo Road and Mangalla Road	Garden and part of road	Simansangilige Augustinu Fernando of 3rd Kurana, Negombo and Gregory Perera Kodikara, Sea Street, Negombo	0 0	2 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 22, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount. The notice appeared in the *Government Gazette* No. 10,370 of March 21, 1952, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,
Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4053/J/AL/1554.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan A 3,394. Village—Asgiriya

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A.	R. P.
1	Nambadagahakumbura Kekunagahakumbura	alias Paddy field and bund	S. M. D. L. Jayatilleka of 57, Panikkaweediya, Colombo, and J. P. Jayawardena of Asgiriya, Gampaha	0 0	15 2
2	Muruthagahakumbura Ottekumbura	alias do.	K. Beni Arthur and K. Darley Albert, both of Asgiriya, Gampaha.	0 0	5 3
3	Do.	do.	M. David de Silva of Lanka Chemists, Ward Place, Colombo	0 0	12 1
5	Muruthagahakumbura	do	P. Juwan Silva, Asgiriya, and S. M. D. L. Jayatillake of 57, Panikkaweediya, Colombo	0 0	9 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 25, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 11, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4060A/J/HLG/1597.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of lands to be acquired :

Lot	Name of Land	Description	Preliminary plan No. A. 3,165. Village—Padukka	Name of Claimants	Extent	
					A.	P.
2	Halgahawatta <i>alias</i> Madatiyagahawatta	Garden		K. D. Darlin de Silva Samarasinghe, Mrs. Nandawathie Samarasinghe, both of 45, Lauries Road, Bambalapitiya, Kurugalagama Pabilis Singho and ditto Mary Nonna, both of 49, Padukka	2	1 39·8
3	—	Footpath		do.	0	0 02·9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 22, 1953, at 9·30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 8, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount. The notice appeared in the *Government Gazette* No. 10,332 of December 21, 1952, in respect of these lands is hereby cancelled.

The Kachcheri,
Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 955.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,374. Village—Pattiya North (within the Urban Council limits of Panadura) Kalutara District	Name of Claimant	Extent	
					A.	P.
1	Arakbodakurunduwatta <i>alias</i> Walauwawatta, assessment Nos 173, 177, 177/1, 177/2, 177/3, 177/4 and 177/5, High Street and assessment No. 19, 4th Cross Street.	Garden contains coconut, mango and arecanut trees 10-40 years, and 3 permanent buildings, 3 masonry walls, 1 temporary building, 1 masonry drain, 1 retaining wall and 1 masonry cistern		Mrs Constance Mabel Tirmanne of Kurunduwatte Walauwa, Panadura	0	3 5·8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on April 23, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 10, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 731.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Supplement No. 5 to final village plan No. 99 Village—Maha Kalupahana	Name of Claimant	Extent	
					A.	P.
383	Ginigadderawatta <i>alias</i> Nehinnewatta	Garden contains 2 arecanut trees 15 years, 1 nedum tree 5 years, a masonry well and a masonry drain		Masonry well and masonry dram constructed by the Village Committee, Nehinnage Nonnohamy and Jasinge Babunappuhami, both of Maha Kalupahana, Meegahatenna	0	0 4 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Pelawatta Colony Meeting Hall, on April 22, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 10, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under section 7

Reference No. LD. 4215/L/HLG/447.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

All that portion of land in extent 27·7 P., out of Uyanwatte situated in Mullegama, Pallegampaha Korale, Harispattuwa, Kandy District, Central Province, and more fully described as lot 1 in P. P. A. 1,940.

Presently claimed by—

Mrs. I. A. Dissanayake of "Green Bank", Mullegama, Ambatenne.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 28, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 12, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 3830/J/HLG/1707.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that portion of land in extent 1 A. 0R. 19.7P. out of the land called Waragolla, Mary Land Group, situated at Beddegama, Pallispattu West, Pata Dumbara, Kandy District, surveyed and described as lot 1 in Preliminary Plan No. A 1,739.

Claimed by:—Marimuthu Pillai of Marieland Group, Madulkele

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on April 28, 1953, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 12, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Kachcheri Reference No. LA 866.
Ministry Reference No. J/HA/2247

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,799. Village—Puloppalai

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Innasimanatkadu	Open waste land contains 3 palmyra trees 10-50 years	(1) Dr. J. V. Arulanandam, (2) Mrs. J. V. Arulanandam, both of Civil Hospital, Jaffna, (3) Miss A. Thuraisingam, 12, Melborne Avenue, Colombo, (4) Sithambarappillai Ponniah, Cross Road, Periyapallai, Pallai	2 2 30.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 19, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 9, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Kachcheri Reference No. LA 851.
Ministry Reference No. J/HLG/1716

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,796. Village—Pandatherippu

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Neddulanai	Open waste land contains 6 palmyrah plants 10 years	(1) E. Ramalingam of Mathagal	0 1 34.2
2	Do.	Palmyrah garden contains 9 palmyrah trees 50 years	(1) St. Anthony's Church of Mathagal, Manager the Bishop of Jaffna	0 0 8.2
3	Do.	Palmyrah garden contains 24 palmyrah plants 5 years	(1) A. Swampillai of Mathagal, (2) Anthonippillai Savarimuttu Arasakone of Mathagal	0 0 6.0
4	Do. alias Nik-karanthan	Palmyrah garden contains 7 palmyrah plants 5 years	(1) E. Ramalingam of Mathagal	0 0 3.7
				0 2 12 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 19, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 9, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 9, 1953

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Kachcheri Reference No. LA 867.
Ministry Reference No. J/HA/2295

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,798. Village—Karampan, within the Town Council limits of Kayts

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Pidaria alias Pidariytipiddy assessment No. 89	Garden contains 5 palmyrah trees 40 years and a stone well	(1) Mr. P. M. Thambippillai, (2) Mrs. Regina Thambippillai, both of 142, Main Street, Jaffna, (3) Mr. P. S. William, (4) Mrs. P. S. William, both of Colden Estate, Nebodapolla, Kalutara	0 3 29.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 19, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 9, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Kachcheri Reference No. LA 875.
Ministry Reference No. J/DEA/1862

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,795. Village—Point Pedro, within the limits of the Town Council

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Oridatheni and Onthirayanmanal, assessment No. 15	Waste land contains one masonry well, one palmyrah tree 30 years, one margosa tree 10 years, one una tree 10 years and 6 tulip trees 10-30 years	(1) Krishnapillai Nagalingam of Main Street, Point Pedro, (2) Theivappillai Manikkam, P. W. D., Mannar, (3) Murugesu Vairamuttu, Odaikarai, Point Pedro, Kanththaipillai, widow of the late Sempakappillai, ex-vidana of Point Pedro	0 0 32

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 19, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 9, 1953.P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7486/J/TW/1812.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A total extent of 1 A. 0 R. 36.4 P. out of the lands called Dodangaslanda Estate *alias* Alawatta and Dodangaslandagala, Dodangaslandagala, Kokowatta, and Ambagahalandewatta situated in Dodangaslanda and Udattapola Villages, Ihala Wisideke Korale East, Hiriyala Hatpattu, Kurunegala District; and more particularly described in combined supplement No. 1 to Final Village Plans Nos. 1,143 and 1,144 as lots 21 and 22 (F. V. P. 1,143) 243 and 244 (F. V. P. 1144).

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on April 30, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 22, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 14, 1953N. N. D. JILLA,
for Government Agent

Ref. No. LF. 1176/J/727.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, submerged as a result of the restoration of Periyakulam Tank to wit:

Preliminary plan No. A 928. Village—Nilaveli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Pokkankulam-Maniyanvayal	Paddy field (abandoned) contains 55 palmyra trees and 1 mango tree	Ponnamma Saravanamuttu, Main Street, Trincomalee	8 0 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on May 5, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Trincomalee, March 11, 1953.T. E. GOONERATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3511

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Extract No. 1 of V. P. 550. Village—Kanawarella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
48	Ampithena	Chena contains one temporary mud hut (dilapidated and unoccupied)	Udawattegedera Wissundura Mudiyansele Tissahamy of Kanawarella	0 1 0
321	Do.	Garden contains 5 arecanut trees, 12 years, 1 jak tree 15 years, 14 plantain trees 1 year and manioc plantation	Wissundura Mudiyansele Hudukuma, Wissundura Mudiyansele Punchi Menika of Kanawarella and Elehene-gedera Wissundura Mudiyansele Tissahamy of Karagaskandura, Miyanakandura, R. O., Namunukula	0 0 25
322	Do.	Garden contains 8 arecanut trees 12 years and 8 jak trees 25 years	do.	0 0 21
324	Ampithena	Garden contains arecanut trees 10-40 years, jak trees 10 years, sapu, mango, orange and kital trees 5 years, 1 turpentine tree 25 years and coffee plants 4 years	Revd. D. Dhammarama, the High Priest of Ampitiya Viharaya, Kanawarella, Dissanayake Mudiyansele PUNCHIMAHATAYA, Dissanayake Mudiyansele Lokumenika of Kanawarella, Dissanayake Mudiyansele Kumarihamy, Dissanayake Mudiyansele Kalumenika of Alutwalauwa, Welgoda, Demodera, and Dissanayake Mudiyansele Heenmenika of Wangedigala, Maussagolla	0 3 36
Total				1 2 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Passara Town Council, on May 23, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, March 16, 1953.A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW-3578

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land or to be acquired :

Pelwatta Udawela Village—Inset 12 to Topo Plan No. 48

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
234	Pimburalandeidama	Chena contains part of a permanent building	Ruhunu Maha Kataragama Devale: Chief Trustee :—Mr. J. A. Rambukpota, Bas-nayakenileme, Badulla	1	0 0 4

All persons interested in the aforesaid land is to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on May 22, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, March 16, 1953.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

W. STANLEY DE ALWIS,
for Land Commissioner.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on April 21, 1953, at Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
Plan F. S. P. No. 42. Village—Udalamatta			
11D	Gladys Muriel Abeysekera	3	3 11

Land Redemption Notices

LD.—B. 49/50.

LA/LRO/53/7/LRO/APL. 89/J/LLD/109/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary— plan No. A. 1,165. Villages—Mallawapitiya and Millawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Millawatta	Coconut garden 25-40 years	Mrs. Godfrey de Zilva, 10, Park House, Market Road, Kurunegala	4	0 6
2	Do.	Coconut Garden 30-40 years	do.	0	0 23
3	Do.	Coconut garden 25-40 years	do.	0	1 8
4	Do.	Coconut garden 25-40 years contains a masonry well	do.	0	1 33
5	Do.	Coconut garden 30-40 years	do.	0	0 29
6	Do.	Coconut garden 30-40 years, contains 4 temporary buildings	do.	0	3 37
7	Do.	Coconut garden 30-40 years	do.	0	0 16
8	Do.	Coconut garden 20-30 years	do.	0	1 1
9	Do.	do.	do.	3	2 33
10	Do.	do.	do.	0	0 37
11	Do.	do.	do.	3	1 29
12	Do.	Coconut garden 30-40 years	do.	0	0 27
13	Do.	Coconut garden 20-30 years	do.	0	3 13
Total				14	3 12

No. Q. 4591/LRO/APL/1106A.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me:

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,342. Village—Ambana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kahatagahaliadda Madugahaliadda and Kahatagahaliadda	Coconut garden 25 years	A. A. Wirasinghe, "Calverly House", Turret Road, Colpetty	1 0 19

No. Q. 4585/LRO/APL 4443.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,375. Village—Madurupitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delahitiyawekumbura formerly known as Delahitiyawekumbura	Paddy field	Goonasekera Jayakkody of Indiparape, Mirigama	0 3 16

No. LRO/APL/979—J/LLD/33/53/LP. 6398.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,369. Village—Ginimellagaha West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dodankahawilabedda alias Paragahalangabedda	Coconut garden 8-40 years, cinnamon 30 years, Low jungle and owita	The Rt. Rev. Dr. N. M. Laudadio, Lord Bishop of Galle, Bishop's House, Mt. Calvary, Kaluwella, Galle	16 3 36
2	Do.	Coconut garden 40 years, contains a mud-cadjan house	do.	0 1 24
3	Do.	Coconut garden 40 years	do.	0 1 4
4	Do.	Cinnamon 30 years	do.	0 0 15
Total				17 2 39

No. LRO/APL/5615—J/LLD/2950 LP. 6548.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,391. Village—Gonapinuwa East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kaluwagahawatta	Coconut garden contains 1 jak and 2 coconut trees 50 years	Laebuna Hewage Jane Nona of Gonapinuwa, Hikkaduwa, disputed by Kaluappuwa Henedige Soysa Nona of Gonapinuwa East	0	0	4
2	Do.	Coconut garden 50 years	Laebuna Hewage Jane Nona of Gonapinuwa, Hikkaduwa	1	2	20
3	Do.	do.	do.	0	0	7
4	Do.	do.	do.	0	0	8
5	Do.	do.	do.	2	1	31
Total				4	0	30

LD.—B. 49/50.

LA/LRO/53/4/LRO/APL. 5804A/J/LLD/46/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Land and Lands Development, do hereby declare under section (5) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, January 23, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 1,169. Village—Kumarapediya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Liniyagolle Hitinawatta	Coconut garden contains 58 coconut trees over 35 years, 7 jak trees 25-50 years and a mango tree 40 years	H. M. Punchi Banda, H. M. Piyasena, H. M. Sumanawathie and H. M. Bandara Menika, all of Kaluhendiwela, Talwattegedera, Potuhera	0	2	38
Total				0	2	38

LD.—B. 49/50.

LA/LRO/53/5/LRO/APL. 5804/J/LLD/47/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Land and Lands Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 23, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 1,167. Village—Batagammana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ratmalagahapitiyawatta	Coconut garden contains 2 coconut trees over 35 years	H. M. Punchi Banda, H. M. Piyasena, H. M. Sumanawathie and H. M. Bandara Menika, all of Kaluhendiwela, Talwattegedera, Potuhera	0	0	5
2	Do.	Coconut garden contains 54 coconut trees over 35 years, 53 coconut plants 2 to 3 years, 1 bread fruit tree 30 years and plantain bushes	do.	0	3	37
Total				0	3	42

LD.—B. 49/50.

No. LA/7730/LRO/APL. 5626/J/LLD/2929.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
131	Timbiripitiyewatta	Coconut garden 35 years	K. W. M. Kaurala, V. H. of Hettigama, Barampola, Kurunegala	1	0 21
Total				1	0 21

No. LRO/APL/4595/J/LLD/97/53/LG. 128.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 13, 1953.

P. B. BULANKULAME,

Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 748. Village—Mederigama					
1	Yatipolamullewatta	Garden 8 to 30 years, contains a foot path. Includes the following servitudes—The right of use of foot path on the South by the owners of the adjoining land on the South	V. W. David Singho, c/o Soldarakade, Ambepussa, Warakapola	0	1 15.7
2	Do.	Garden 8 to 30 years	do	0	0 2.9
Total				0	1 18.6

No. LRO/APL/4162/J/LLD/83/53/LG. 126.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said lands is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,

Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 718. Village—Arukgammana					
1	Kahabatehena	Rubber 20 years	P. M. M. Marikar of Kotiyakumbura	0	2 3
2	Do.	Rubber and coconut garden 20 years, contains a few jak and arecanut trees 20 years	do.	9	0 6
3	Gamimehena	Rubber and coconut garden 20 years, contains a few jak trees 20 years, 3 orange trees 10 years, and a temporary cadjan mud house	do.	0	2 35
4	Do.	Coconut garden 20 years, contains a few jak trees 20 years	do.	0	0 12
5	Do.	Rubber 20 years, contains an earth well.	do.	0	1 37
Total				10	3 13

No. LRO/APL/1893/J/LLD/85/53/LG. 129.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, February 11, 1953.

P. B. BULANKULAME,

Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Supplement No. 1 to Final Village plan No. 143. Village—Ihala Walpola					
78	Boghamulawatta alias Udugamayahenawatta	Garden 30 years	Mrs. B. G. Gunarat-Manike, c/o K. D. Methias Singho, Excise Office, Rattota, Matale	0	3 17

LD.—B. 49/50.

LA. 7701/LRO/APL. 5463/J/LLD/2913

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me :

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, December 10, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 1,174. Village—Mahabadda Tiragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahamulagalpoththagawahena <i>alias</i> Bogahamulagalpoththagawawatta	Coconut garden contains 119 coconut trees over 35 years, 6 coconut plants 5 years, 18 arecanut trees 5-15 years, 3 jak trees 8-30 years, 2 cotton trees 10 years and 7 domba trees 2-10 years	J. A. Don Romanis Appuhamy and Mrs. Illesinghe Leisahamy, husband and wife, both of Damunugoda, Bogamuwa, Kurunegala	1 1 31
Total ..				1 1 31

LD.—B. 49/50.

LA. 7727/LRO/APL. 5669/J/LLD/2928

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 2 to F. V. P. No. 1,205. Village—Murutawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
77	Welkotiwa	Paddy field..	S. A. Don Gabriel Suraweera, Kossinna, Ganemulla	0 1 16
78	Sini Ambagahamulapurana Kumbura	Do.	Mrs. Dissanayake Mudiyansele Bisso Menika of Moragasgoda, Maha Mukalanyaya, Ibbagamuwa and Mrs. Jasmine Wijesuriya of Nugegoda	0 1 33
79	Kandalawaralagehena and Kandulawekawralage-watta	Coconut garden 30-40 years, and chena contains 2 coconut trees 25-35 years	Mrs. Abesinba Mudiyansele Kumari-hamy of Moragasgoda, Mahamukalanyaya, Ibbagamuwa	2 3 31
80	Kandulawekawralage-watta	Coconut garden 30-40 years contains 17 coconut trees 30-40 years, and 4 jak trees 30-40 years	Do.	0 0 37
Total ..				3 3 37

Ref. No. Q. 4522/LRO/APL 465.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on May 20, 1953, at 2.30 p.m.; and

(b) notify to me in writing in duplicate on or before May 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 3,257. Village—Watnapaha

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kongahawatta	Coconut garden, a temporary house, a well and cart track	Tittalapitige George Albert Fonseka of the Government Hospital, Alawwa	6	3	21
2	Do.	Coconut garden	do.	0	0	29
Total				7	0	10

Ref. No. Q. 4452/LRO/APL 2738.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition, Act No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on May 20, 1953, at 3 p.m. and

(b) notify to me in writing (in duplicate), on or before May 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,205. Village—Nedungomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Nagahawatta, Millagahawatta and Delgahawatta	Coconut garden, a permanent house and a well	L. Gordon Fernando, Carlton, Avissawella, subject to the life interest of K. S. A. Peris, Nedungomuwa, Weliveriya	9	0	2
2	Nagahawatta	Coconut garden	do.	0	1	33
3	Delgahawatta	do.	do.	0	0	4
Total				9	1	39

Ref. No. Q. 4495/LRO/APL 2462.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on May 20, 1953, at 9:30 a.m., and

(b) notify to me in writing (in duplicate), on or before May 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 3,263 Village—Godagedara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahakumbura	Paddy field	P. B. P. Waidyatillake of Nedungamuwa, Weliveriya	0	0	31
2	Do.	do.	do.	0	0	10
3	Do.	do.	do.	1	1	36
4	Do.	do.	do.	0	0	4
Total				1	3	7

Ref. No. Q. 4500 /LRO/APL 5663.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kacheheri on May 20, 1953, at 11a m., and

(b) notify to me in writing (in duplicate), on or before May 6, 1953, the nature of his interests in the land, the particular of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 16, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,280. Village—Delwagura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Batadombagahawatta	Coconut land, a temporary lavatory and a well	Halpege Peter Singho of Badalgama	0 2 3
2	Do.	Coconut garden	do.	0 0 6
Total				0 2 9

No. LRO/APL/3025A

V/LLD/5/53/LP. 6546.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kacheheri, Galle, on April 27, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before April 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Galle, March 12, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A. 1,376 Village—Malawenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Eluwilakele	Cinnamon, paddy field and coconut garden contains a mud tiled temporary hut	A. Abeyskera, Seenigama, Hikkaduwa	12 1 2
Total				12 1 2

L. D.—B. 49/50.

No. LA/7703/LRO/APL. 5668/J/LLD/2896.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kacheheri, on May 7, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before April 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Kurunegala, March 12, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to Final Village Plan No. 1,205. Village—Murutawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
71	Galagawahena	Coconut garden contains 27 coconut trees and 7 jak trees 30-40 years	Hitinayake Mudiyansele Tikkir Banda of Moragasgoda, Mahamukalanyaya, Ibbagamuwa	0	1	12
72	Do.	Coconut garden 30-40 years	do.	1	0	82
73	Do.	Coconut garden contains 2 coconut trees 30-40 years	do.	0	0	7
74	Bulane Kumbura	Paddy field	Wijesuriya Arachchige Arthur Wijesuriya, C/o Sub-Post Mastér of Thorayaya	0	3	20
75	Dambarayawela Kumbura	Dangaha do.	Karunanayake Mudiyansele Kapila Banda of Amukkana, Periyakadu Nelawa, Ibbagamuwa	0	0	16
76	Do.	do.	do.	0	2	1
Total				3	0	8

L. D.—B. 49/50.

No. LA/7688/LRO/APL. 5572/J/LLD/2796.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on May 7, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before April 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 12, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 3 to Final Village Plan 310. Village—Werahera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
81	Gomaliyaddemullakumbura and Gomaliyaddemulla-kumburepillewa	Paddy field and coconut garden contains 12 coconut trees, kaju and arecanut trees 10-20 years	Mrs. P. N. Arthanayaka Hamine of Thikkagaha Agare, Werahera, Yakwila	2	0	15
82	Gomaliyaddemullakumbura	Paddy field	do.	0	0	3
Total				2	0	18

L. D.—B. 49/50.

No. LA/7690/LRO/APL. 2556/J/LLD/2811.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on May 7, 1953, at 9.30 a.m.; and

(b) notify to me in writing on or before April 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 12, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 3 to F. V. P. 1,012. Village—Kurenepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
34	Gurulanpedigekumbura	Paddy field	W. James, W. Ruben, both of Kudumbuwa, Kohilagedera and W. Arnolis of Thambagalla Colony, Nikadalupaha	0	1	32
35	Do.	do.	do.	0	0	23
Total				0	2	15

L. D.—B. 49/50.

No. LA/7699/LRO/APL. 4755/J/LLD/2914.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on May 7, 1953, at 9.30 a.m. ; and

(b) notify to me in writing on or before April 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 12, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan No 1,681. Village—Pahala Malagane

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
113	Dangahamulahena	Coconut garden and chena, contains a temporary house with mud walls and cadjan roof	H. B. Tennakoon, Ihala Hettipola	4 3 12
			Total	4 3 12
114	Kadurugahamulahena, Kadurugahawatta	Coconut garden 25 years, contains a temporary house and a kitchen with mud walls and cadjan roof	E. A. P. Appuhami of Pahala Hettipola	1 2 4
			Total	1 2 4

L. D.—B. 49/50.

No. LA/7543/LRO/APL. 2158/J/LLD/2853.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on May 7, 1953, at 9.30 a.m. ; and

(b) notify to me in writing on or before April 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 12, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan No. 2,537. Village—Musnawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
3	Weeragollehena	Coconut garden 25 years and rock	Dissanayake Mudiyanselage Punchi Banda Jindasa Dissanayake, Ayurvedic Physician, Oriental Dispensary, Kelaniya	1 2 11
4	Do.	Coconut garden 25 years and rock contains a water hole	do.	1 2 5
5	Do	Coconut garden 25 years contains a water hole	do.	4 2 15
8	Dangahamulawatta	Abandoned coconut garden 25-35 years contains 22 coconut plants	Dissanayake Mudiyanselage Kapuruhamy, Vedamahatmaya, Hidawa, Bamunukotuwa	1 2 4
9	Do.	Abandoned coconut garden 25-35 years contains 3 coconut trees	do.	0 0 28
10	Do.	Abandoned coconut garden 30-50 years contains 18 coconut trees	do.	1 1 38
11	Do.	Abandoned coconut garden 50 years contains 33 coconut trees and rock	do.	1 2 4
12	Weeragollehena	Coconut garden 25 years contains 4 coconut trees	Dissanayake Mudiyanselage Punchi Banda Jindasa Dissanayake, Ayurvedic Physician, Oriental Dispensary, Kelaniya	0 0 12
13	Do.	Coconut garden 25 years contains 6 coconut trees	do.	0 0 11
14	Do.	Coconut garden 25 years contains 21 coconut trees	do.	0 0 35
15	Dangahamulawatta	Part of abandoned coconut garden (no cultivation)	Dissanayake Mudiyanselage Kapuruhamy Vedamahatmaya, Hidawa, Bamunukotuwa	0 0 17
16	Do.	do.	do.	0 0 2
17	Do.	Abandoned coconut garden 30-50 years, contains 5 coconut trees and 2 jak trees	do.	0 0 33

13 0 15

Miscellaneous Land Notices

My No. LS. 874.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. E. Allis Appuhamy, I. H. Charis and L. A. D. Albert of Pelenda, Lathpandura—trustees of the Pelenda Molkawa Buddhist Society have applied for a lease of about $\frac{1}{2}$ acre from lot 2 in F. V. P. 132, situated in Pelenda, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. It has already been decided to lease an extent of about $1\frac{1}{2}$ acres from lots 9D 15 and 2 in F. V. P. 132 for the purpose. This extent has, however, been found to be insufficient. The proposed temple will serve about 25 families. The nearest Buddhist temple is situated about two miles away in Molkawa. The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : 50 cents per annum ;
- (b) The lessees shall, within two years from the commencement of the lease, erect to the satisfaction of the Assistant Government Agent, Kalutara, on this land and on that which it has already been decided to lease to them a Vihare, Awasa, and Preaching Hall (hereafter referred to as the temple) ;
- (c) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicated it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 20, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

My No. LS. 2936.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. K. M. Velliya, D. P. Edirisingha and B. M. Bandiya—trustees of the Palugama Rural Development Society have applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent, from lot 11B in F. V. P. 512, situated at Palugama, Anuradhapura District, for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years ;
- (b) Rent : Rs. 4 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a permanent meeting hall on the land in accordance with plans and specifications approved by the Government Agent, North-Central Province ;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 20, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

No. LS. 2809.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. S. V. P. Santha, G. P. Kawwa, G. V. Kiri Pancha, K. Sewwa and P. Gantha—trustees of the Puwaridankulama Gramasanwardana Society—have applied for a lease of a piece of Crown Land, about two acres in extent, from lot 10 in F. V. P. 481, situated at Puwaridankulama, Anuradhapura District, for the purpose of erecting a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Re. 1 per annum ;
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect, in accordance with plans and specifications approved by the Government Agent, North-Central Province, and to his satisfaction, a permanent building on the land ;
- (c) The lessee shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the building referred to above, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 20, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

NOTICE

IT is hereby notified for general information that in view of the Easter Holidays, all notices and advertisements for publication in the *Government Gazette* of April 1, 1953, should reach the Government Press before 12 noon on March 30, 1953.

Government Press,
Colombo, March 18, 1953.

BERNARD DE SILVA,
Government Printer.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

අඛණ්ඩ J/E/1295/LM 5313.

1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ නිකියොඩ බදුකෝරළයේ රන්දිවෙල ගමේ පිහිටි දඳුල්ගහමුලමත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත විස්තරමත මායිම්වලින් සීමාවන අක්කර 1ක් පමණ භූමියක් මිලි මිලි කැබලිල්ලක්—

- උතුරට : එම ඉඩමේම කොටසක්;
- නැගෙනහිරට : රන්දිවෙල-ගනේනැන්න හි. ආර්. සී. පාර;
- දකුණට : පාසැල් වත්ත;
- බටහිරට : හී උණහේන රබර්වත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 19 වැනි දින කොළඹදීය.

1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

පහත සඳහන් මායිම් ඇතුළත පිහිටි කුටුම්භක දිස්ත්‍රික්කයේ උඩහේවානුව ආදිසම්පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයේ උකුතුල් ගම්මුලාදානිනැගේ කොට්ඨාසයේ අත්කෙලිපිටිය ගමේ පිහිටි අත්කෙලිපිටිය ගලයාව කුඹුර නමැති ඉඩම් අක්කර 2යි. ඊට මායිම්:—

- උතුරට : වයි. කේ. කලුබණ්ඩාව අසිති කුඹුර;
- නැගෙනහිරට : කලුබණ්ඩාව සහ අනිත් අයට අයිති කුඹුරු;
- දකුණට : මහනගෙදර මුදියන්සේව අයිති කුඹුරු;
- බස්නාහිරට : ආණ්ඩුවේ පාරට ඉතිරි කළ කොටස.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයාගේ ආණපති,
අත්සන්කළේ : ආර්. ආර්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්නැග. අඛණ්ඩ : J/TW/2645 (LD 1191).

වම් 1953ක්වූ ජනවාරි මස 21 වෙනි දින කොළඹදීය.

අඛණ්ඩ : Q. 3988/J/AL/1265.

1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ දුලතුරේ පිහිටි කුඹුරෙන් අක්කරයකින් 0.5ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : බී. ඇන්. ආර්. බිබ්ලිවි. ගුණවර්ධනට අයිති කුඹුරේ කොටසක්;
- නැගෙනහිරට : ජ්.ආර්. ආර්. ආර්.

දකුණට : කේ. f පර්ක්සිස් පෙරේරාට අයිති වැටකෙයිගාගහ කුඹුර යන පොල් ඉඩමෙන් කොටසක්;

බස්නාහිරට : ජේ. ප්‍රනාදු නෝනා මහත්මියට අයිති කුඹුර.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ බෝපිටියේ පිහිටි කුඹුරෙන් අක්කර 1යි, රූ.බී 1යි, පර්චස් 19.20ක පමණ ප්‍රමාණය (අඩි 70x80 පමණ විශාලතිය ඇති කමහා ගුරු). ඊට මායිම්:—

- උතුරට සහ බස්නාහිරට : බී. ඇන්. ආර්. බිබ්ලිවි. ගුණවර්ධනට අයිති ඉඩම්වල කොටස්,
- නැගෙනහිරට : ජ්.ආර්. ආර්. ආර්.
- දකුණට : ජේ. ප්‍රනාදු මහත්මියට අයිති කුඹුරේ කොටසක්.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ බෝපිටියේ පිහිටි වතුරු බිමෙන් අක්කර 1.5ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : ජී. ජේ. ඇම්. පෙරේරාට අයිති වතුරු බිමෙන් කොටසක්;
- නැගෙනහිරට : ජ්.ආර්. ආර්. ආර්.
- දකුණට සහ බස්නාහිරට : බී. ඇන්. ආර්. ගුණවර්ධන මහත්මියට අයිති කුඹුරෙන් කොටසක්.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ දුලතුරේ පිහිටි පොල් ඉඩමෙන් අක්කරයකින් 0.2ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : ජේ. ප්‍රනාදු නෝනාට අයිති කුඹුරෙන් කොටසක්;
- නැගෙනහිරට : ජ්.ආර්. ආර්. ආර්.
- දකුණට සහ බස්නාහිරට : f පර්ක්සිස් පෙරේරාට අයිති පොල් ඉඩම.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ පමුණුගම යන ගමේ පිහිටි වතුරු බිමෙන් අක්කර 2ක පමණ බිම් ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : රජය සතු බිම;
- නැගෙනහිරට : ජ්.ආර්. ආර්. ආර්.
- දකුණට : බී. ඇන්. ආර්. බිබ්ලිවි. ගුණවර්ධන මහත්මියට අයිති වතුරු බිමෙන් කොටසක්;
- බස්නාහිරට : ජී. ජේ. ඇම්. පෙරේරාට අයිති වතුරු බිමෙන් කොටසක්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

අංකය : LA/7573/J/E/2085.

1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අඛණ්ඩ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ. මඩබවල නම් පළාතේ මුදුන්ත උඩනිබ්බුවාව නම් ගමේ පිහිටි වෑපිටිය වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1 1/2ක පමණ විශාලතියක් ඇති බිම් කොටස, ඊට මායිම්:—

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටසද;
- නැගෙනහිරට : F. J. ලුකස් ප්‍රනාන්දුට හිමි ඉඩමද;
- දකුණට : පාඨගාලා ඉඩමද;
- බස්නාහිරට : කල්කොටුවේ හේන සහ එම ඉඩමේ ඉතිරි කොටසද වේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ආමතුවරයා.

නො. J/E/2085.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 19 වෙනි දින කොළඹදීය.

අංකය : Q. 4354/J/LLD/2477.

අංකය : Q. 4403/J/E/2626.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිනුකුණේ හාපිරිගම කෝරළේ බෝතලේ
ඉහල පිහිටි නාවල ලියැද්ද යන ඉඩමෙන් පර්චස් 0.60 පමණ
ප්‍රමාණය. ඊට මායිම් :—

කොළඹ දිනුකුණේ කොළඹ ආදායම් පාලක තුමාගේ
කොට්ඨාසයේ දෙමටගොඩ පරණ කොළොන්නාව පාරේ පිහිටි
පොල්කඳ කුඹුර යන ඉඩමෙන් අක්කර 18, රූඩ් 3යි, පර්චස්
26ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට සහ බස්නාහිරට : එම ඉඩමේම කොටස් ;
නැගෙනහිරට : ඇල ;
දකුණට : උණදිය ඇල.

උතුරට : රජයේ අයිතිකම් කිහිප ඉඩම සහ එම ඉඩමට යන
පාර ;

(2) කොළඹ දිනුකුණේ හාපිරිගම කෝරළේ බෝතලේ
ඉහල පිහිටි නාවල කුඹුර යන ඉඩමෙන් පර්චස් 3.85 පමණ
ප්‍රමාණය. ඊට මායිම් :—

නැගෙනහිරට : රජයේ ඉරිගේගම දෙපාර්තමේන්තුව අයිති
කම් කිහිප ඉඩම සහ ඇල ;

උතුරට : එම ඉඩමේම කොටස් ;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : උණදිය ඇල.

දකුණට : කෝරළයේ දෙත් ලුවිස් අප්පුහාමිට අයිති පෙලක්
ගහ කුඹුර (දුන් බෝර්ඩ් වෙලෙන්දෙකට අයිති) සහ කොළඹ
නාගරික සභාවේ අයිතිකම් කිහිප කැවිල්ලාට් පෙදෙස ;

(3) කොළඹ දිනුකුණේ හාපිරිගම කෝරළේ බෝතලේ
ඉහල පිහිටි දේවාල ලියැද්ද යන ඉඩමෙන් පර්චස් 0.95 පමණ
ප්‍රමාණය. ඊට මායිම් :—

බස්නාහිරට : කොළඹ නාගරික සභාවේ අයිතිකම් කිහිප
කැවිල්ලාට් පෙදෙස.

උතුරට සහ නැගෙනහිරට : උණදිය ඇල ;
දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමේම කොටස්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
සාධාර ලේකම් තැන.

(4) කොළඹ දිනුකුණේ හාපිරිගම කෝරළේ බෝතලේ
ඉහල පිහිටි ඔට්ටි ලියැද්ද යන ඉඩමෙන් පර්චස් 17.60 පමණ
ප්‍රමාණය. ඊට මායිම් :—

මි 1953ක් වූ ජනවාරි මස 28 වැනි දින
කොළඹදීය.

උතුරට සහ නැගෙනහිරට : එම ඉඩමේම කොටස් ;
දකුණට සහ බස්නාහිරට : කුඩාබස්.

අංකය . Q. 3506/J/HLG/362.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

(5) කොළඹ දිනුකුණේ හාපිරිගම කෝරළේ බෝතලේ
ඉහල පිහිටි බෝලුල්ල කුඹුර යන ඉඩමෙන් පර්චස් 4 පමණ
ප්‍රමාණය. ඊට මායිම් :—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

නැගෙනහිරට සහ දකුණට : එම ඉඩමේම කොටස් ;
උතුරට : කුඩාබස් ;
බස්නාහිරට : දුනට තිබෙන ඇල.

කොළඹ දිනුකුණේ සියනා කෝරළේ මැදපත්තුවේ බුඩා
ගමුමේ පිහිටි අඹගහවත්ත නොහොත් මිල්ලගහවත්ත යන
ඉඩමෙන් හතරැස් අඩි 279ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
සාධාර ලේකම් තැන.

මි 1953ක් වූ මාර්තු මස 3 වැනි දින
කොළඹදීය.

J/LG/2943—LB 2164.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

උතුරට : විශාඛ—අර්ථගම ඩී. අර්. සී. පාර ;
නැගෙනහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස් ;
දකුණට : ඇත්. සී. ගාබ්ලියෙල් ප්‍රනාන්දු අයිතිකම් කිහිප එම
ඉඩමේම කොටස් ;
බස්නාහිරට : දේන ප්‍රනාන්දුගේ කරත්ත පාරක් සෑදීමට
ගන්නා ලද ඉඩමක කොටස්.

උතුරට : කඹුරුපිටිය-රදාවල මහපාර ;
නැගෙනහිරට : ගමගේවත්ත ;
දකුණට : දෙතිපදියේ කුඹුර ;
බස්නාහිරට : දඹුල්ලෙවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
සාධාර ලේකම් තැන.

මි 1953ක් වූ පෙබරවාරි මස 25 වැනි දින
කොළඹදීය.

අංකය : Q. 4438/J/LLD/2684.

1950 වෛ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මාතර දිනුකුණේ ගඟබොඩ පත්තුවේ ගණේගම පිහිටි
කොඹුතුට්ටුගේ වත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 2ක පමණ
බිම් කැබල්ලක්—කඹුරුපිටියේ ගණේගම ප්‍රසිද්ධ ලීදක් තැනීම
පිණිස, ඊට මායිම් :—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වෛ
අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා,

මි 1953ක් වූ මාර්තු මස 12 වැනි දින
කොළඹදීය.

(1) කොළඹ දිනුකුණේ බිට්ටර සියනා කෝරළේ මැද
පත්තුවේ ගමපල අර්ථගම යන ගමේ පිහිටි පවුකඩේ යන
ඉඩමෙන් පර්චස් 20ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

උතුරට : ගණේ ඇල ;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමේම ඉතිරි
කොටස්.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියන, කෝරළේ මැද පත්තුවේ ගම්පහ අර්ධගම යන ගමේ පිහිටි නොවැඩිවන යන ඉඩමෙන් පර්චස් 20ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්,
දකුණට: ගඟේ ඇල.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අත්පරිදි,
අත්සන්කරුණ: ඇස්. ඇ.පී. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් නැත.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 28වැනි දින කොළඹදීය.

J/LG/11/53—LB. 2172.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවූවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාහර දිස්ත්‍රික්කයේ මායිම් ඇති මාහර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ කිරිද මිසින් පහළ පිහිටි පල්ලියවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 10ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම්:—

උතුරට: අම්මගමවත්ත;
නැගෙනහිරට: කුද්දේවත්ත;
දකුණට: එම ඉඩම;
බස්නාහිරට: ගොඩකුඹුර.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ මාර්තු මස 9 වැනි දින කොළඹදීය.

LB. 2174/J/LG/16/53.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවූවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාහර දිස්ත්‍රික්කයේ වැල්ලම කෝරළේ පැලෑන යන ගම පිහිටි ලොකුරලගාමියේ වත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 30ක බිම් ප්‍රමාණයක්, ප්‍රබ් මැයිනිග්‍රිකන් නැතිව පිණිස එහි මායිම්:—

උතුරට එම ඉඩම;
නැගෙනහිරට: වීරකෝන්ගෙවත්ත;
දකුණට: මුහුද;
බස්නාහිරට: එම ඉඩම.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ මාර්තු මස 5 වැනි දින කොළඹදීය.

අංකය: Q. 4379/J/TW/2512.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවූවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලකතුමාගේ කොට්ඨාසයේ නැගෙනහිර කාර්ට්ට්ට් පිහිටි පර්චස් 4ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: පල්ලිය පාර (කොටා පාර);

නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම කොටස්;
බස්නාහිරට: සුනේත්‍රාදේවී පාර (ත්‍රයෝගොඩ-පොකුණුව පාර).

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලකතුමාගේ කොට්ඨාසයේ නැගෙනහිර කාර්ට්ට්ට් පිහිටි පර්චස් 2ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: පල්ලිය පාර (කොටා පාර),
බස්නාහිරට සහ දකුණට: එම ඉඩමේම කොටස්,
නැගෙනහිරට: සුනේත්‍රාදේවී පාර (ත්‍රයෝගොඩ-පොකුණුව පාර).

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලකතුමාගේ කොට්ඨාසයේ නැගෙනහිර කාර්ට්ට්ට් පිහිටි පර්චස් 12ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ කොටස්;
නැගෙනහිරට: දුටුගැඹුණු වීදිය (කොටා පාර);
දකුණට: පරකුම මාවත (කාර්ට්ට්ට් පාර).

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලකතුමාගේ කොට්ඨාසයේ නැගෙනහිර කාර්ට්ට්ට් පිහිටි පර්චස් 10ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේම කොටස්,
දකුණට: පල්ලිය පාර (කොටා පාර).

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින කොළඹදීය.

අංකය. Q. 3647/J/HLG/426.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවූවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ මාබුල, කහටොන යන ගමේ පිහිටි දේල්ගමවත්ත නොහොත් කහටොනවත්ත යන ඉඩමෙන් දිසින් දම්වැල් 3ක් සහ පල්ලිය අඹි 16ක ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: මාබුල ගමේ මායිම,
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ කොටස්.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

අංකය: Q. 4272/J/HLG/2249.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවූවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ අදායම් පාලකතුමාගේ කොට්ඨාසයේ වැල්ලම පිහිටි පොකුණුව යන ඉඩමෙන් පර්චස් 5ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: අභියෝගවේල්ල මහ පාර,
නැගෙනහිරට: මිනොටමුල්ල පාර,
දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේම කොටස්.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

J/LG/2935.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

උතුරට : පාඨලාචාමිත්තද ;
නැගෙනහිරට : මස්සුබුරු නැමති කුඹුරුද ;
දකුණට : ගම්මුත්තේ ඉඩමද ;

බස්නාහිරට : පාලුමිත්තේ කොටසක්ද යන මායිම් ඇති
කර්තෘ දිසායකගේ නැගෙනහිර පසිඳුන් කෝරළයේ අක්කර
3 ක පමණ සීමි ප්‍රමාණයක් ඇති පාලුමිත්ත නැමති ඉඩම්
කවිටියක.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

නො. LH. 997/J/E/2614.

මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 12 වැනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට : මෙම ඉඩමේ ඉතුරු
කොටසද ;

බටහිරට : අදාලවලට වෙන්කරනලද සීමද යන මායිම් ඇති
කර්තෘ දිසායකගේ රසිගම කෝරළයේ හදපාන්ගොඩ ගමේ
පිහිටි නුගඟේන ප්‍රධානවත්ත නමැති සංඝෝප වගඟෙන් පර්චස්
14.9 ක සීමි ප්‍රමාණයක් ඇති සීමි කවිටි දෙකක.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

නො. LH. 905/J/AL/1425.

මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 9 වෙනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

උතුරට : ඇලෝන්සෝවර් කොනරාට්ට මහත්මයාට අයිති
G. 469 P. P. 3,691 අරඹවන්නද ;

නැගෙනහිරට : වාර්ලිස් බස් මහත්මයාට අයිති (T. P. 115,721)
ගුරුදෙලවන්නද ;

දකුණට : මෙම ඉඩමේ ඉතුරු කොටසද ;

බටහිරට : T. P. 8,081 ගම්මුත්තේ අයිති 1/4 යන මායිම් ඇති,
කර්තෘ දිසායකගේ බටහිර පසිඳුන් කෝරළයේ ඉද්දගොඩ
ගම් මූලාශ්‍රයේ කොටස. ගුරුදෙල ගමේ පිහිටි අ. 2යි, රු. 0යි,
ප. 31 ක් සීමි ප්‍රමාණයක් ඇති, සික්කවත්ත නැමති ඉඩම්
කවිටියක.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

නො. LH. 953/J/E/1902.

මේ 1952 ක් වූ නොවැම්බර් මස 23 වෙනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

මාතර දිසායකගේ වැලිගම කෝරළේ පොල්වත්ත යන ගම්
පිහිටි අඹගහවත්ත නමැති ඉඩමෙන් වර්ග අඩි 20 ක සීමි ප්‍රමාණ
යක්—පොල්වතුමෝදර ප්‍රධාන මුද්‍රා කැනීම පිණිස—එහි ප්‍රමාණ—

උතුරට : කුමාරදෙවිය ගම්සහා පාර ;
නැගෙනහිරට : එම ඉඩම ;

දකුණට : එම ඉඩම ;
බස්නාහිරට : පරගහවත්ත හේන සහ එල ගොරකගහ හේන.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මේ 1953 ක් වූ මාර්තු මස 4 වැනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

උතුරට කර්තෘ නගර සිතියමේ ලොට් නො. 66 සහ 67 ද,
නැගෙනහිරට පැරලේ පාරද, දකුණට මෙම ඉඩමේ කොට
සක්ද, බටහිරට කර්තෘ නගර සිතියමේ ලොට් නො. 77 සහ
178 ටද යන මායිම් ඇති කර්තෘ නගර සිතියමේ ලොට් නො. 76
වගඟෙන් හැඳින්වෙන කර්තෘ දිසායකගේ කර්තෘ නොට්ටුගේ
උතුරු කර්තෘ පිහිටි අඩි 10 ක පාරක් අත්හැරෙන පරිදි අ. 0යි,
රු. 3යි, ප. 0.2 ක් සීමි ප්‍රමාණයක් ඇති ඉඩම් කවිටියක.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

නො. LH. 934/J/TW/1706.
මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 12 වැනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
ලිමිතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි :

කර්තෘ රෙමුණගොඩ-මුලුණගොඩ පදිංචි (1) ටී. ඒ. ගබෝ
නයිදේ මහත්මයා, (2) ටී. ඒ. පොරෝලිස් මහත්මයා, (3) ටී. ඒ.
සිමන්තා මහත්මයා, (4) ටී. ඒ. සිමන්තා මහත්මයා, (5) ටී. ඒ.
රත්නා මහත්මයා, (6) කර්තෘ පරණ පෞර් ඩී. ඇන්.
උපනිස්ස මහත්මයා යන අය විසින් අයිතිකම් කිහිප උතුරට
ගල්ගත්තේ ගොඩවත්තේ කොටසක්ද ; නැගෙනහිරට දෙර
කොඩි වෙලද ; දකුණට ගම්සහා පාරද ; බටහිරට ගල්ගත්
ගොඩ වත්තේ කොටසක්ද යන මායිම් ඇති, කර්තෘ දිසායක
ගේ කර්තෘ නොට්ටුගේ මුලුණගොඩ ගමේ පිහිටි අක්කර 3 ක
පමණ සීමි ප්‍රමාණයක් ඇති ගල්ගත්තේ ගොඩවත්ත නමැති ඉඩ
කවිටියක.

පී. බී. මූලාශ්‍රයේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අත්සන් කළේ : ඇස්. ඇච්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

නො. LH. 954/J/E/1891.
මේ 1952 ක් වූ දෙසැම්බර් මස 16 වැනි දින
කොළඹදීය.

LP. 6161.

1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනක 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

දකුණු පළාතේ ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ පිහිටි එකතුව අ. 7, රූ. 1, ප. 23.6ක් පමණ සිම් ප්‍රමාණය ඇති නොමර 528 දරණ ආවසාන ගම් සිතියමෙහි අතිරේක නො. 6, කැබලි අංක 360, 361 සහ 363 යනුවෙන් හැඳින්වන ඕක්සිල්කයු අද්දරවත්ත සහ ස්වොස්ලන්ඩ් ගාස් යනාදී සියලු ඉඩම් කැබලි.

පී. සී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

J/HLG/1707/LD 3830.

1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනක 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාසයේ පලිස්පත්තුව බටහිර බැද්දේගම පිහිටි මුල් ප්ලාන් නො. 1,739, ලොවි නො. 1 දරන අක්කර 1, රූ. 0, පර්චස් 19.7ක් වූ මේරිලන්ඩ් වතුයායේ වරයොල්ල නමැති ඉඩමෙන් කොටස.

පී. සී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,

අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්.

මේ 1953ක් වූ පෙබරවාරි මස 17 වෙනි දින කොළඹදීය.

ඇල්. ඩී. 4654

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනක 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහල පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාසයේ ඉත්තෑපාන පිහිටි හේනේගෙදර අරම් නමැති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ කොටසට මායිම්:—

- උතුරට: කුඹුර; නැගෙනහිරට: අගල, පත්සල්වත්ත සහ පාසැල් වත්ත; දකුණට: එම ඉඩමේ ඉතුරු කොටස; බස්නාහිරට: එම

පී. සී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංක J/E/2497.

මේ 1953ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනක 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ගම්බත්තොට දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිරුවා පත්තුවේ කවිච්චල ගමේ පිහිටි කරමැටිය කුඹුර නමැති පහත සඳහන් මායිම් ඇති ඉඩමෙන් අ. 0, රූ. 1, ප. 32.2 විශාල බිම් කැබැල්ල ඒව මායිම්:—

- උතුරට: නැගෙනහිරට: දකුණට සහ: බස්නාහිරට: } වැවකන්සිය.

පී. සී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,

අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, ස්ථාවර ලේකම් නැත.

Ref. No. J/LLD/2863/LD. 7399.

මේ 1953ක් වූ මාර්තු මස 5 වැනි දින කොළඹදීය.

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනක 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය අණවුව ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අභික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුච්චි කෝරළේ දෙබම්පේ පිහිටි නො. F. V. P. 258 දරණ ප්ලාන් ලොවි නොමර 541 සහ 542ක් කොටස් වන අක්කර 3ක් පමණ විශාල පරණවැව් වත්ත, සෝලගෙවත්ත සහ කබේවත්ත නමැති ඉඩම්වලින් කොටස් 4ක්. එහි මායිම්:—

- 1වෙනි කැබැල්ල— උතුරට: ඒ. ඇම්. ඩේවිඩ් බණ්ඩාර මහත්මයාගේ වත්ත; නැගෙනහිරට: එම ඉඩමේම කොටසක්; දකුණට: කේ. ඩී. ලොකුමහත්මයාගේ සහ වෙනත් අයගේ වත්ත සහ පාසැල් වත්ත; බටහිරට: කේ. සී. රූපසිංහ සහ වෙනත් අයගේ වත්ත.

- 2වෙනි කැබැල්ල— උතුරට: 2වෙනි කැබැල්ලේම කොටසක්, නැගෙනහිරට: ඒ. ඇම්. ඩේවිඩ් බණ්ඩාරගේ වත්ත සහ පාසැල් වත්ත; දකුණට: අර්. ඇම්. ජයසේකර මැණිකේගේ වත්තේ කම්බි වැව; බටහිරට: 2වෙනි කැබැල්ලේ කොටසක්.

- 3වෙනි කැබැල්ල— උතුරට: කේ. සී. රූපසිංහගේ වත්ත; නැගෙනහිරට: දූතව තිබෙන පාසැල් වත්ත; දකුණට: ප්‍රසිඬ පාර; බටහිරට: 3වෙනි කැබැල්ලේ කොටසක්.

- 4වෙනි කැබැල්ල— උතුරට: ඒ. ඇම්. ඩේවිඩ් බණ්ඩාරගේ වත්ත; නැගෙනහිරට: 4වෙනි කැබැල්ලේ කොටසක්; දකුණට: එම බටහිරට: දූතව තිබෙන පාසැල් වත්ත.

පී. සී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ මාර්තු මස 14 වැනි දින කොළඹදීය.

අංකය: Q 4060/A/J/HLG/1597.

1950ශ් අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනන. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඛමි ලඛාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශ් අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලඛාගැනීමට බලාපොරොත්තුවන ඉඛමිවල විස්තර :—

නො.	ඉඛමේ නම	විස්තර	පලැන් නො. A 3,165.	ගම—පාදුක්ක	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	හල්ගහවත්ත නොහොත් මිදවිසගහවත්ත	ඉඛම	..	කේ. ඩී. බාලින් ද සිල්වා සමරසිංහ, නන්දවතී සමරසිංහ නෝනා මහත්මිය, දෙදෙනාම නො. 45, ලෝරිස්පාර, බම්බලපිටිය, සුරැගලගමයේ පවිලිස් සිඤ්ඤ, සහ එම මේරිනෝනා දෙදෙනාම නො. 49, පාදුක්ක	2 1 39.8	
3	එම	අභිපාර	..	එම	..	0 0 2.9

ඉහත සඳහන් ඉඛමිවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ශ් මැයි මස 22 වැනි දින පූ. හා. 9.30ශ් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 මැයි මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඛමි සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඛමි ලඛාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

තවද මේ ඉඛමි සම්බන්ධයෙන් වම් 1952ශ් දෙසැම්බර් මස 21වෙනි දින ප්‍රසිඛ කරන ලද ලංකාණුවේ අංක 10,332 දරණ ‘ගැහැවි’ පත්‍රයේ දැන්වීම, මෙයින් අවලංගු කරන ලද බවද දන්වමි.

වම් 1953ශ් මාර්තු මස 16වෙනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිසත්‍රිකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

අංකය: Q. 3355 A/J/HLG/1735.

1950ශ් අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනන. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඛමි ලඛාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශ් අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලඛාගැනීමට බලාපොරොත්තුවන ඉඛමි විස්තර :—

නො.	ඉඛමේ නම	විස්තර	පලැන් නො. A 3,041.	ගම—සුරන	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොළඹ පාරේ සහ මන්හල්ල පාරේ පිහිටි කො. 603 දරණ ඉඛමෙන් කොටසක්	ඉඛම සහ පාරෙන් කොටසක්	..	සිමන් සන්තිලියේ අනොස්නිනු ප්‍රනාන්දු, 3 වැනි කුරුණ, මිගමුව සහ ග්‍රැගරි පෙරේරා කොඹිකාර, වැල්ල විවිය, මිගමුව	0 0 2.8	

ඉහත සඳහන් ඉඛමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ශ් මැයි මස 22 වැනි දින අපරහාය 2.30ශ් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953ශ් මැයි මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඛමි සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඛමි ලඛාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

තවද මේ ඉඛමි සම්බන්ධයෙන් 21. 3. 52 දින ප්‍රසිඛ කරන ලද ලංකාණුවේ අඛක 10,370 දරණ ‘ගැහැවි’ පත්‍රයේ දැන්වීම මෙයින් අවලංගු කරන ලද බවද දන්වමි.

වම් 1953ශ් මාර්තු මස 16වෙනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිසත්‍රිකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

No. Q 4053/J/AL/1554.

1950ශ් අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනන. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඛමි ලඛාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950 අඛක 9 දරන ඉඛමි ලඛාගැනීමේ අඤපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලඛාගැනීමට බලාපොරොත්තුවන ඉඛමිවල විස්තර :—

නො.	ඉඛමේ නම	විස්තර	පලැන් නො. A 3,394.	ගම—අස්ගිරිය	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	නවදගහ කුඹුර නොහොත් කැණුණගහ කුඹුර	කුඹුර සහ බැම්ම	..	අැස්. අැම්. ඩී. අැල්. ජයතිලක, නො. 57, පනික්කිවිවිය, කොළඹ සහ ජේ. පී. ජයවර්ධන, අස්ගිරිය, ගම්පහ	0 0 15.2	
2	මුරුතගහ කුඹුර නොහොත් මත්තෙ කුඹුර	එම	..	කේ. බැනි අනර් සහ කේ. බාලි ඇල්බට්, දෙදෙනාම අස්ගිරිය, ගම්පහ	0 0 5.3	
3	එම	අැම්. ඩී. විවි ද සිල්වා, ‘ලංකා වෙමස්ට්’ වෙති පෙදෙස, කොළඹ	0 0 12.1	
5	මුරුතගහ කුඹුර	පී. ජූවින් සිල්වා, අස්ගිරිය, ගම්පහ සහ අැස්. අැම්. ඩී. අැල්. ජයතිලක, නො. 57, පනික්කි විවිය, කොළඹ	0 0 9.3	

ඉහත සඳහන් ඉඛමිවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ශ් මැයි මස 25 වැනි දින ප්‍රථිහාය 9.30ශ් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953ශ් මැයි මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඛමි සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඛමි ලඛාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ශ් මාර්තු මස 16වෙනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිසත්‍රිකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තරය	මහලයන්ගේ මහ කලුපහකට පදිංචි නැතින්ගෙන් නොගන්නා මාස සහ කාණුව ගම්පහා කොමිටිය මගින් සාදන ලදී	ප්‍රමාණය, අ. රූ. ප.
383	කිනිගද්දර වත්ත නොහොත් නැතින්ගේ වත්ත	අවුරුදු 15ක් වයස ඇති පුවත්තස් 2ක්ද, අවුරුදු 5ක් වයසැති නැගුන් ගස් 1ක්ද, බදුමෙන් නැගු ලිදක් සහ කාණුවක්ද තිබෙන වත්ත	මහලයන්ගේ මහ කලුපහකට පදිංචි නැතින්ගෙන් නොගන්නා මාස සහ කාණුව ගම්පහා කොමිටිය මගින් සාදන ලදී	0 0 4.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 22 වැනි දින පෙරවරු 11ට පැවැත්වූ කොටසි රැස්වීමේ ආඥාවේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 10 වැනි දින කථනර කමිටියේදී, අයි. ඇල්. පර්නිනන්ඩ්ස්, කථනර දිනුක්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අරක්කබාව කුරුඳුවත්ත නොහොත් වලව්වවත්ත, හයිලන්ඩ්ස් වර් පණම නො. 173, 177, 177/1, 177/2, 177/3, 177/4, 177/5 සහ 4 වැනි හරස්වීදියේ වර්පනම් නො. 19	අවුරුදු 10-40 අතර වයස ඇති පොල් අඹ සහ පුවත්ත. සිරි කොඹනැගිලි 3ක්ද, බදුමෙන් නැගු කාප්ප 3ක්ද, තාවකාලික කොඹනැගිලි 1ක්ද, බදුමෙන් නැගු කාණුවක්ද, පස්සෝදියුම වැලැක්වීම පිණිස තනනලද කාප්පයක් සහ බදුමෙන් නැගු වැනියකද තිබෙන වත්ත	පානදුරේ කුරුඳුවත්තේ වලව්වේ කොන්ස්ටන් මේඩල් නිර්මාණ නොගන්නා මහත්මයා	0 3 5.8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 23 වැනි දින පෙරවරු 9ට කථනර කමිටියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 10 වැනි දින කථනර කමිටියේදී, අයි. ඇල්. පර්නිනන්ඩ්ස්, කථනර දිනුක්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

LD. 4215/J/HLG/447.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර :—

බඩාම පළාතේ මහනුවර දිනුක්කයේ හාර්ස්පත්තුව කොමිටියාගේ පල්ලේගම්පහ කොට්ඨාසයේ ඉල්ලේගම් සිහිටි මුල් ප්ලාන් නො. A 1,940 ලොවී නො. 1 දරණ උපවත්තන නමැති ඉඩමෙන් පර්චස් 27.7 ක්වූ කොටස, අයිතිවාසිකම්කීයන්ගේ: අඹනැගුන්ගේ මුල්ලේගම් “ග්‍රීන් බැන්ක්” පදිංචි අයි. ඒ. දිසානායක කෝනා මහත්මයා.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 28 වැනි දින පෙරවරු 10.30ට මහනුවර කමිටියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 12 වැනි දින මහනුවර කමිටියේදී, ඒ. ඒ. ග්‍රෙහිගර්, මහනුවර දිනුක්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

LD. 3830/J/HLG/1707.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ පාලිපත්තුව බවට පත් කළ දේශම පිහිටි මුල් පලාත නො. A 1,739, ලො.වි. නො. 1 දරන අක්කර 1, රූ. 0 පර්චස් 19.7 ක් වූ මේරිලන්ඩ් මිතුසායේ වරගොල්ල නමැති ඉඩමේ කොටස.

අයිතිවාසිකම් කීපයන් :—මඬොල්කැලේ මාර්ලන්ඩ් වතුයායෙහි මාර්ලන්ඩ් පිල්ලේ මහතාය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ අප්‍රේල් මස 28 වැනි දින පෙරවර 11 ට මහනුවර කම්මේරියේ දී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවන්න, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ මාර්තු මස 12 වෙනි දින මහනුවර කම්මේරියේ දීය.

ජී. ජී. ගුණසිංහ, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

කම්මේරියේ අංකය : LA 867.

අමාත්‍යාංශයේ අංකය J/HA/2295.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීපයන්	ප්‍රමාණය, අ.රූ. ප.
1 පිබාරි නොගොත් පිබාරිත් පිහි මිරිපනම් නො 89	අවුරුදු 40 ක් වයස ඇති කල්ගස් පහක් සහ ගල් ලිදක් තිබෙන වත්ත	(1) පී. ඇම්. කම්බිපිල්ලේ මහත්මයා, (2) රෙජිනා නම්බිපිල්ලේ නෝනාමහත්මයා (දෙදෙනා) 142, මහවිදිය, සාපනගම, (3) පී. ඇස්. විලියම් මහත්මයා, (4) පී. ඇස්. විලියම් නෝනාමහත්මයා, (දෙදෙනා) ගෝල්ඩන් ප්‍රවේනි, නැබොබ, පෝල, කච්චර	0 3 29.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මැයි මස 19 වැනි දින උදේ 10 ට යාපහේ කම්මේරියේ දී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953 මැයි මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවන්න, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ මාර්තු මස 9 වෙනි දින යාපහේ කම්මේරියේ දීය.

පී. ජී. ගුණසිංහ, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

කම්මේරියේ අංකය : LA. 851.

අමාත්‍යාංශයේ අංකය : J/HLG/1716.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීපයන්	ප්‍රමාණය, අ.රූ. ප.
1 කෙද්දුලානයි	අවුරුදු 10 කල්ගස් 6 ක් ඇති මුහුඹිම	ජී. රමලිංගම්, මාතලේ	0 1 34.2
2 එම	කල්වත්ත අවුරුදු 50 කල්ගස් 9 ක්, අවුරුදු 5 ක් කල්පැල 11 ක්	සාන්ත අන්තෝනි පල්ලිය, මාතලේ, අධ්‍යක්ෂක යාපහේ බිෂොප්තුමා	0 0 8.2
3 එම	කල්වත්ත, අවුරුදු 5 කල්පැල 24 ක්	ඒ. ගොම්පියො, මාතලේ, ඇන්තනිපිල්ලේ සමරිමුත්තු, අරසකෝන්, මාතලේ	0 0 6
4 එම නොගොත් කීක්කරත්තන්	කල්වත්ත අවුරුදු 5 ක් කල්පැල 7 ක්	ජී. රමලිංගම්, මාතලේ	0 0 3.7
එකතුව			0 2 12.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මැයි මස 19 වැනි දින ප්‍රවේනි 10 ට යාපහේ කම්මේරියේ දී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ මැයි මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවන්න, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ මාර්තු මස 9 වෙනි දින යාපහේ කම්මේරියේ දීය.

පී. ජී. ගුණසිංහ, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

අංකය : LA/7486/J/TW/1812.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ තිරිසාල සන්පත්තුවේ ඉහල විසිදෙන කොරලේ නැගෙනහිර දෙබත්ගස්ලත්ද සහ උඩත්තපොල නමැති ගම්වල පිහිටි දෙබත්ගස්ලත්ද එස්ටේට් නොහොත් අලවත්ත සහ දෙබත්ගස්ලත්දල, කොකෝවත්ත සහ අඹගලත්ද වත්ත නමැති ඉඩම්වලින් අක්කර 1, රූඹ 0, පර්චස් 36.4ක විශාලතාවක් ඇති 1,143 සහ 1,144 දරණ අවසාන ගම් මැනීමේ පැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ 21 සහ 22 වෙනි කැබැලිද (F. V. P. 1,143) 243 සහ 244 වෙනි කැබැලිද (F. V. P. 1,144)

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබඳතා කිසිදු සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 30 වෙනි දින පූර්වගත 9.30 ව කුරුණෑගල කම්මේරියේදී මා සම්මුඛ විභාෂණයකි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 22 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාගෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 14 වෙනි දින කුරුණෑගල කම්මේරියේදී. ඇත්. ඇත්. ඩී. ජේල්ලා, වසම් පලාතේ ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් වෙත.

අංකය : LW. 3578.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. අඩමේ නම	නො. 48 දරණ මෝපේ සිතියමේ විස්තර	නො. 12 දරණ කොටුම. ගම්—මැල්වන්ත උඩවෙල	ප්‍රමාණය, අ. රූ. ප.
234	පිඹුරලත්ද-ඉඩම හේන-සිරි රබාබනැගිල්ලක රූඹුණු මහකහරගම දේවාලයේ ප්‍රධාන භාරකාර තැන්පත් 1 0 0.4 කොටසක් නිසිව	අයිතිකම්කිසිත්තා ජේ. ඒ. රඹුක්පොත බස්නායක නිලමේ	

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබඳතා කිසිදු සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මැයි මස 22 වෙනි දින පූර්වගත 10 ව මදුලු කම්මේරියේදී මා සම්මුඛ විභාෂණයකි.

තවද වම් 1953ක්වූ මැයි මස 15 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාගෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

උරුමය සම්බන්ධව සියලුම බව්සු තිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කර යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 6 වෙනි දින මදුලු කම්මේරියේදී. ඒ. අයි. මොඩිසින්, බදුම් පලාතේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් වෙත.

LW. 3511.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. අඩමේ නම	නො. 550 දරණ ගම් සිතියමේ විස්තර	නො. 1 දරණ කොටුමපහ. ගම්—කනවැරදල්ල	ප්‍රමාණය, අ. රූ. ප.
48	අම්මිවගේන	හේන-නාවකාලික මැටි රබාබනැගිල්ලක් නිසිව (පදිංචි නැති දිරපත් හේ)	උඩවත්තේ හෙදර විසුඳුර මුදියන්සේලාගේ නිසාහාමි, කනවැරදල්ල 0 1 0
321	එම	වත්ත, අවුරුදු 12ක් වයසැති පුවත්ගස් 5ක්ද, අවුරුදු 15ක් වයසැති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 1ක් වයසැති කොස්ගස් 14ක්ද, මනෙකුක්කා පැලද නිසිව	විසුඳුර මුදියන්සේලාගේ පුංචි මැණිකා, කනවැරදල්ල සහ ඇලගේගේ හෙදර විසුඳුර මුදියන්සේලාගේ නිසාහාමි, කරගස්කපුර, මියනකපුර, නමුණුකුල එම 0 0 25
322	එම	වත්ත, අවුරුදු 12 වයසැති පුවත්ගස් 8ක්ද, අවුරුදු 25ක් වයසැති කොස්ගස් 8ක්ද නිසිව.	0 0 21
324	එම	වත්ත, අවුරුදු 10-40 වයසැති පුවත්ගස්ද, අවුරුදු 10 වයසැති කොස්ගස්ද, අවුරුදු 5ක් වයසැති සසු, අඹ, දෙබඹ සහ කිතුල්ගස්ද, අවුරුදු 25ක් වයසැති වර්පට්ටිත්තක්ද, අවුරුදු 4ක් වයසැති කෝපිගස්ද නිසිව	ඩී. බමාරම් සමීර, අම්පිටිය විහාරධර්මය, කනවැරදල්ල, දිසානාක මුදියන්සේලාගේ පුංචි මහන්මයා, දිසානාක මුදියන්සේලාගේ ලොකුමැණිකා, කනවැරදල්ල, දිසානාක මුදියන්සේලාගේ කුමාරිහාමි, දිසානාක මුදියන්සේලාගේ කම්මැණිකා අර්ථක් වලව්ව, වැල්ගොඩ දෙමෝදර සහ දිසානාක මුදියන්සේලාගේ හීන්මැණිකා විංගෙඩිගල, මිවුස්සාගොල්ල එකතුව 0 3 36

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබඳතා කිසිදු සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මැයි මස 23 වෙනි දින උදේ 10 වැනි පැයට පස්සර සුර් නගර සභා කාර්යාලයේදී මා සම්මුඛ විභාෂණයකි.

තවද වම් 1953ක්වූ මැයි මස 16 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාගෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 16 වෙනි දින බදුම් කම්මේරියේදී. ඒ. අයි. මොඩිසින්, බදුම් පලාතේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් වෙත.

ඉඩම් සමූහික කිරීම පිළිබඳ දැන්වීමයි

දිවනාපතු ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආකූලවේ ඉඩම් සඳහා දිවනාපතු ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ කවචේරියේ දී වම් 1953ක්වූ ආප්පල් මස 21 වෙනි දින පූ. හා. 10ට 1935 වේ අංක 19 දරන ඉඩම් සමූහික කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවචේරියක් දකුණු පසුතෙත් ආකූලවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2. ඉඩම් කවච ලබාගනු කැමති සෑම ආයතන විසින්ම ඉඩම් කවචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් නමා මේනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3. මේ ඉඩම් කවචේරිය පිළිබඳව දැනගන්නා සෑම අයෙකුටම එය ආකූලවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

බඩලිච්චි. ස්වැන්ලි ද අල්ලිස්, ඉඩම් කොමසාරිස්කාර වෙනුවට.

දීමට යන ඉඩමේ විස්තර

පැයේ අඩකය F. S. P. P. 42. ගම—රිබලමත්ත

කැබලිල්ලේ අඩකය 11d අවසරපතු දරන්නාගේ ගෝලීයමකරුගේ නම ග්ලැසිස් මිසුරියල් අබ්බේසේකර ප්‍රමාණය, අ. රු. ප. 3 3 II

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය : LRO/APL/1893/J/LLD/85/53/LG/129.

1950 වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ. වි. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්කාරුණ.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

Table with 5 columns: No., Land Description, Area, Name, and Remarks. Row 78: 78 බෝගහමුලවත්ත නොහොත් අවුරුදු 30ක් මියැති බි. ඒ. ගුණරත්නමාණිගේ ගෝඨාමහන්මිය, කේ. ඩී. මෙතිස් සිකේසු බාරේ, සුරබදු කාශ්‍යාලය, රත්නොට මානලේ, එකතුව 0 3 17

L. D.—B 49/50.

LA. 7727/LRO/APL/5669/J/LLD/2928.

1950 වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ. වි. බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්කාරුණ.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 12 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

Table with 5 columns: No., Land Description, Area, Name, and Remarks. Row 77: 77 ගම්පොළොවුම් .. කුඹුරු .. ඇස්. ඒ. ගබිරියෙල් සුරවීර, කොස්සින්න, ගරන්මුල්ල 0 1 16. Row 78: 78 සීනිඅම්බහමුල පුරුණ න කුඹුරු එම ... දිසානායක මුදියන්සලාගේ සිංහරාමාණිකා, මොරගස් ගොඩ, මහමුකලන්සාය, ඉබ්බාහමුම් සහ පේස්ට්ලේ විට්සුරිය මහන්මිය, නුගේගොඩ 0 1 33. Row 79: 79 කන්ද ල මීරලාගේ ගේන සහ කන්දලා මී කවරල ගේ වත්ත අවුරුදු 30-40ක පොල් ඉඩමක් සහ අවුරුදු 25ක සහ 35ක පොල්ගස් 2ක්ද ඇත අංබ්බේහ මුදියන්සලාගේ කුමාරිහාමි, මොරගස් ගොඩ, මහමුකලන්සාය, ඉබ්බාහමුම් 2 3 31. Row 80: 80 කන්දලාවේ කවරල ගේ මත්ත අවුරුදු 30-40ක පොල් ඉඩමක් අවුරුදු 30-40ක පොල්ගස් 17ක්ද සහ අවුරුදු 30-40ක කොස්ගස් 4ක්ද ඇත එම 0 0 37. එකතුව 3 3 37

අංකය : LRO/APL/5615-J/LLD/2950/LP. 6548.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාමකට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමය තෝරා ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952 වෛ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලාන් නො. A 1,391.	මම—ගෝනපිහුම්පිට නැගෙනහිර අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කලුමහමත්ත	පොල් ඉඩමෙහි අවුරුදු 50 ක් වූ කොස්ගස් සහ පොල්ගස් 2 ක් ද තිබේ	..	කීස්කඩුමේ ගෝනපිහුම්පිට පදිංචි ලැබුණේ වෛ ජේන්තෝනට, ගෝනපිහුම්පිට නැගෙනහිර පදිංචි කලුමහමත්ත වැන්නාදීමේ සොයිසගෝන එදිරිපිපි කීස්කඩුමේ ගෝනපිහුම්පිට පදිංචි ලැබුණ වෛ ජේන්තෝන	0 0 4
2	එම	.. අවුරුදු 50 ක් වූ පොල් ඉඩම	1 2 20
3	එම	.. එම	0 0 7
4	එම	.. එම	0 0 8
5	එම	.. එම	2 1 31
එකතුව					4 0 30

අංකය : LRO/APL/979-J/LLD/33/53/LP. 6398.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමය තෝරා ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 වෛ ජනවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලාන් නො. A 1,369.	මම—ගිනිමැල්ලගම බස්නාහිර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙබිත්තනපිටියදීද නොගොස් පරහනලගමදීද	අවුරුදු 8-40 ක් අතර වයස් වූ පොල් ඉඩම, මෙහි අවුරුදු 30 ක් වූ කුරුඳු සහ කැටු පෙදෙස සහ ගිවිට	..	ගාල්ලේ කලුමැල්ලේ මවුත්ති කැල්වර්ති පදිංචි දෙසක්කර ඇත්. ඇම්. ලවුඩාගේ ක්ෂේත්‍ර ප්‍රසාදීන් වගන්තිය	16 3 36
2	එම	.. අවුරුදු 40 ක් වූ පොල් ඉඩමෙහි මැටි ගස් නතා පොල් අතු මෙහිලිකරන ලද ගෙයක් ද තිබේ එම	0 1 24
3	එම	.. අවුරුදු 40 ක් වූ පොල් ඉඩම එම	0 1 4
4	එම	.. අවුරුදු 30 ක් වූ කුරුඳු එම	0 0 15
එකතුව					17 2 39

LD-B 49/50.

LA/LRO/53/5/LRO/APL/5804/J/LLD/47/53.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමය තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 වෛ පෙබරවාරි මස 23 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලත්තුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ : ඇස්. ඇස්. අමරසිංහ, ස්ථානී ලේකම්තුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලාන් නො. A 1,167.	මම—බටහමමත	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රත්මලගමපිටියවත්ත	අවුරුදු 35 කට වඩා ඇති පොල්ගස් 2 කින් යුත් පොල් ඉඩමක	..	H. M. පුංචිබණ්ඩා, H. M. පියසේන, H. M. සුමනාමානි සහ H. M. බණ්ඩාර මැණිකා, කථානායකවරයා, කල්විත්තේ ගෙදර. පොතුහැර	0 0 5
2	එම	.. අවුරුදු 35 කට වඩා ඇති පොල්ගස් 54 කින් යුත් පොල් ඉඩමක අවුරුදු 2-3 ක පොල් පැල 53 ක්ද, අවුරුදු 30 ක දෙල්ගසක්ද සහ කෙසෙල් පඳුරුද එම	0 3 37
එකතුව					1 0 2

L.D.—B 49/50.

LA/LRO/53/7/LRO/APL 89/J/LLD/109/53.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බුලත්සුලුමේ නමැති මෙමෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්සුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1. මල්ලවත්ත	අවුරුදු 25-40ක පොල් ඉඩමක්	ගොඹිඳු බී, සිල්වා මැතිනිය, නො. 10, පාක් හවුස්, මාක්කොට් පාර, කුරුණෑගල	4 0 6
2. එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක්	එම	0 0 23
3. එම	අවුරුදු 25-40ක පොල් ඉඩමක්	එම	0 1 8
4. එම	අවුරුදු 25-40ක පොල් ඉඩමක් සහ සීමෙන් තිස්සේ සාදන ලද මුද්දුමය	එම	0 1 33
5. එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක්	එම	0 0 29
6. එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක් සහ තාවකාලික ගොඩනැගිලි 4ක්ද මේ.	එම	0 3 37
7. එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක්ද මේ.	එම	0 0 16
8. එම	අවුරුදු 20-30ක පොල් ඉඩමක්	එම	0 1 1
9. එම	එම	එම	3 2 33
10. එම	එම	එම	0 0 37
11. එම	එම	එම	3 1 29
12. එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක්	එම	0 0 27
13. එම	අවුරුදු 20-30ක පොල් ඉඩමක්	එම	0 3 13
එකතුව			14 3 12

LA. 7730/LRO/APL5626/J/LLD/2929.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බුලත්සුලුමේ නමැති මෙමෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1952ක් වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්සුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
131. නිබ්බිපිටියෙහි	අවුරුදු 35ක පොල් ඉඩමක්	K.W.M. කාර්මල ගම්බුලාදානියා, පහවිටම, බරමිපොල, කුරුණෑගල	1 0 21
එකතුව			1 0 21

LD—B. 49/50.

LA/LRO/53/4/LRO/APL/5804 A/J/LLD/46/53.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බුලත්සුලුමේ නමැති මෙමෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ ජනවාරි මස 23 වැනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්සුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

උපලේඛනය

නො. අඩවි නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1. ලීනියාංගාල්ලහි	අවුරුදු 35කට වඩා ඇති පොල්ගස් 58කින් යුත් පොල් ඉඩමක් අවුරුදු 25-50ක කොස්ගස් 7ක්ද සහ අවුරුදු 40ක අඹගස්ක්ද	H. M. පුංචිබණ්ඩාර, H. M. පියසේන, H. M. සුමනාචනි සහ H. M. බණ්ඩාරමැණිකා, කඵහෙත්දිවෙල, පොත්තොටු	0 2 38
එකතුව			0 2 38

අංකය : LRO/APL/4162/J/LLD/83/53/LG/126.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි. 1953 ක්වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. ඉමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් කැන.

උප ලේඛනය

මුල් සැලැස්මේ අංකය. A 718. ගම්—අරුක්කම්මන

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කහබිඳවෙහෙණ	අවුරුදු 20 වසරැති රබර් වගාව	කොවිසාකුමුරේ පදිංචි පී. ඇම්. ඇම්. මිනිසාමාර් මහත්මයා	0 2 3
2	එම් ගාමිමෙහෙණ	අවුරුදු 20 වසරැති කොස්ගස් සහ පුවත්ගස් සම්ප්‍රදායක් සහිත අවුරුදු 20 ක් වසරැති රබර් සහ පොල් සහිත වත්ත	එම	9 0 6
3	ගාමිමෙහෙණ	මැවිසහනලද අතු සෙමිලිකුල නාවකාලික ගෙයක් සහ අවුරුදු 10 ක් වසරැති දෙබඩගස් 3 ක්ද, අවුරුදු 20 ක් වසරැති කොස්ගස් සම්ප්‍රදායක් සහිත අවුරුදු 20 ක් වසරැති රබර් සහ පොල් වගාව ඇති වත්ත	එම	0 2 35
4	එම	අවුරුදු 20 ක් වසරැති කොස්ගස් සම්ප්‍රදායක් සහිත අවුරුදු 20 ක් වසරැති පොල් වත්ත	එම	0 0 12
5	එම	මුදක් සහිත අවුරුදු 20 ක් වසරැති රබර් වත්ත	එම	0 1 37
එකතුව				10 3 13

අංකය : LRO/APL/4595/J/LLD/97/53/LG/128.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි. 1953 ක්වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. ඉමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් කැන.

උප ලේඛනය

මුල් සැලැස්මේ අංකය. A 748. ගම්—මෙඩිරිගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සවිපොල මුල්ලේවත්ත	පහත සඳහන් නිමිකම් ඇතුළත් අඩු පාරක් සහිත අවුරුදු 8-30 අතර වසරැති වත්ත—ඉඩම්ට දකුණු පැත්තේ යාව ඇති ඉඩම් නිමිකම්ට දකුණු පැත්තේ පාර පාවිච්චිකිරීමේ බලය	වී. බබලිමි, බේවිඩි සිංහසෑරි, පොල් දර කඩේ බාරේ, අමේපුස්ස, මරකාපොල	0 1 15.7
2	එම	අවුරුදු 8-30 අතර වසරැති වත්ත	එම	0 0 2.9
එකතුව				0 1 18.6

L.D-B 49/50.

LA 7701/LRO/APL 5463/J/LLD/2913.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගෙන යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි. 1952 ක්වූ දෙසැම්බර් මස 10 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. ඉමරසිංහ,
සාමාන්‍ය ලේකම් කැන.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,174. ගම්—මහබද්දේ තිරගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බෝගහමුල ගල්පොත්ත ගාමාමෙහෙණ නොහොත් බෝගහ මුල ගල් පොත්ත ගාමා වත්ත	පොල් ඉඩමක අවුරුදු 35 කට වඩා ඇති පොල් ගස් 119 ක්ද, අවුරුදු 5 ක පොල් පැල 6 ක්ද, අවුරුදු 5-15 ක පුවත්ගස් 18 ක්ද, අවුරුදු 8-30 ක කොස්ගස් 3 ක්ද, අවුරුදු 10 ක පුලුන්ගස් 2 ක්ද සහ අවුරුදු 2-10 ක දෙබඩගස් 7 ක්ද ඇත	J. A. බොන් රෙමානිස් අප්පුහාමි සහ ඔහුගේ හාස්තීමිත ඉල්ල සිංහ ලැයිස්තුවක මහත්මයා, දඹුලුගොඩ, ගෝගමුව, අරුණකල	1 1 31
එකතුව				1 1 31

Q. 4585/LRO/APL/4443.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට රූකි උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමිත කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංරචකවනු ලබන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවීමේ දී) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ආවරණය කිරීමට බලය, එහි ආඥාපනත යටතේ ආත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජී. ඩබ්ලිව්. බ්‍රැන්කුලම් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. බ්‍රැන්කුලම්,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
ආත්පත්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

මේ 1953 ක්‍රම පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙලකිරියාවේ කුඹුරු කලින් දෙලකිරියාවේ කුඹුරු	..	භූගෝලාචාර ජයකොඩි, ඉදිපරපෙ, මීරිගම	0 3 16

No. Q. 4591/LRO/APL/1106A.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමිත කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංරචකවනු ලබන ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවීමේ දී) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ආවරණය කිරීමට බලය, එහි ආඥාපනත යටතේ ආත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජී. ඩබ්ලිව්. බ්‍රැන්කුලම් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. බ්‍රැන්කුලම්,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
ආත්පත්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

මේ 1953 ක්‍රම පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කහවගහලියැද්ද, මුහුගලියැද්ද සහ කහවගහලියැද්ද	අවුරුදු 25 ක්‍රම පොල් ඉඩම	ජී. ජී. මීරසිංහ, "කැල්මලියවුළු" වරපි පාර, කොළඹ	1 0 19

අංකය : Q. 4495/LRO/APL/2462.

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත කැන්පන් ජී. සෙන්ටි වි. විජේමාන්න මහ මම, 1950 අග්‍රික 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අග්‍රික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවරණයකින් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මේ 1953 ක්‍රම මාස 20 වැනි දින පුළුබාහ 9.30 කොළඹ කවේරියට පැමිණ මා ඉදිරියේ පූද්ගලිකව රජයේ සේවයේ සිටින සුදුසු තැනපොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට පිවිස යුතුයි;
 - (ආ) තවද එසේ රජයේ සේවයේ සිටින කැන්පන් විසින් මේ 1953 ක්‍රම මාස 6 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණයේ ගණන් බැලූ පිලිමෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමග) දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1953 ක්‍රම මාර්තු මස 16 වැනි දින කොළඹ කමිටේදීය.

ජී. සෙන්ටි වි. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අම්බහකුඹුරු	..	පී. බී. පී. වෛද්‍යනීලක, හැදුන්ගඹුව, වැලිවෙරිය	0 0 31
2	එම	..	එම	0 0 10
3	එම	..	එම	1 1 36
4	එම	..	එම	0 0 4
එකතුව				1 3 1

උපලේඛනයේ අංකය A 3,263. ගම—ගොඩගෙදර

අංකය : Q. 4500/LRO/APL/5663.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිලී 1953ක් වූ මැයි මස 20වෙනි දින ප්‍රවිභාග 11.00ට කොළඹ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිලී 1953ක් වූ මැයි මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක් වූ මාර්තු මස 16වෙනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

ප්ලාන් නො. A 3,280. ගම—දෙල්වතුර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකමකියත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
1	බටදෙණිගම වත්ත	පොල් ඉඩම, තාවකාලික ගෙය, තාවකාලික හල්පගේ පිටර් සිකෝසා, දෙල්වතුර, වැසිකිලිය සහ ශ්‍රීද	බඩල්ගම	0 2 3
2	එම	පොල් ඉඩම	එම	0 0 6
එකතුව				0 2 9

අංකය : Q. 4522/LRO/APL/ 465.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිලී 1953ක් වූ මැයි මස 20වෙනි දින අපරහාග 2.30ට කොළඹ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිලී 1953ක් වූ මැයි මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක් වූ මාර්තු මස 16වෙනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

ප්ලාන් නො. A 3,257. ගම—වට්ටපහ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකමකියත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කෝත්ගමවත්ත	පොල් ඉඩම, තාවකාලික ගෙය, ශ්‍රීද සහ තිත්තලපිටියේ ජෝර්ජ් ඇල්බිට් පොත්සේක, කරත්තපාර	රජයේ ස්ප්‍රිතාලය, අලව්ව	6 3 21
2	එම	පොල් ඉඩම	එම	0 0 29
එකතුව				7 0 10

අංකය : Q. 4452/LRO/APL/2728.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මිලී 1953ක් වූ මැයි මස 20වෙනි දින අපරහාග 3ට කොළඹ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙන ලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිලී 1953ක් වූ මැයි මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක් වූ මාර්තු මස 16වෙනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ට් වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

පැන නො. A 3,205. ගම්—නැගුන්ගොමුව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 නාගභවත්ත, මිල්ලතභවත්ත සහ දෙල්ගභවත්ත	පොල් ඉඩම සහ ගෙය	ඇල්. ගෝඨන් ප්‍රනායු, "කාල්ටන්", ඉතිපතාමේල්ල, නැගුන්ගොමුවේ නෙ. ඇස්. ඒ. පිරිස්ගේ ජීවිත භක්තියට යටත්ව	9 0 2
2 නාගභවත්ත	පොල් ඉඩම	එම	0 1 33
3 දෙල්ගභවත්ත	එම	එම	0 0 4
එකතුව			9 1 39

LRO/APL/3025A-J/LLD/S/53/LP. 6546.

1950 වූ අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාලු දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්ත තැන්පත් ඔස්සින් රජයේ වගකීම මත 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

- මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්‍රම අප්‍රේල් මස 27 වෙනි දින පෙරවර 9.30 ව ගාල්ලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1953 ක්‍රම අප්‍රේල් මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රම මාර්තු මස 12 වෙනි දින රජයේ වගකීම මත 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

උපලේඛනය

මුල්ක සිතියමේ අංක A 1,376. ගම්—මාලවැන්න

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 එළුමිලකැලේ	පොල් ඉඩම, කුරුපු ඉඩම සහ කුඹුරු මැටියෙන් තනා උලු සෙවිලි කරන ලද කාවිකාලික මඩුවක් තිබේ.	සිත්කඩුවේ සිතියම පදිංචි ඒ. අබේසේකර	12 1 2
එකතුව			12 1 2

LA 7690/LRO/APL. 2556/J/LLD/2811.

1950 වූ අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවුව උප ඒජන්ත තැන්පත් නරීමන් නෙරවන්ජි බඩාබෝසි ජිල්ලා වන මම, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්‍රම මැයි මස 7 වෙනි දින ප්‍රවෘත්ත 9.30 ව කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1953 ක්‍රම අප්‍රේල් මස 30 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රම මාර්තු මස 12 වන දින කුරුණෑගල කවිචේරියේදී. ඇන්. ඇන්. සී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් පැන නො. 1,012 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3 වැනි අතිරේකය. ගම්—කුරුණෑගල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
34 ගුරුලත්පෙහිගේ	කුඹුරු	බබ්ලිම්. ජේමස්, බබ්ලිම්. රු.බන්, කුඹුම්බුව, කොහිලගෙදර සහ බබ්ලිම්.	0 1 32
35	එම	අරනෝලිස්, තඹගල්ල ගොවිජනපදය, නිකදලපොත	0 0 23
එකතුව			0 2 15

LA. 7688/LRO/APL/5572/J/LLD/2796.

1950 වූ අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවුව උප ඒජන්ත තැන්පත් නරීමන් නෙරවන්ජි බඩාබෝසි ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්‍රම මැයි මස 7 වෙනි දින ප්‍රවෘත්ත 9.30 ව කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1953 ක්‍රම අප්‍රේල් මස 30 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රම මාර්තු මස 12 වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදී. ඇන්. ඇන්. සී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ අණුවුව උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

310 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 3 වැනි අතිරේකය. ගම—වෙරහැර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
81	ගොමලියද්දේ මුල්ලකුඹුර සහ ගොමලියද්දේ මුල්ලේ කුඹුරේ පිල්ලාම	පොල්ගස් 12ක් සහිත පොල් ඉඩම සහ කුඹුර, අවුරුදු 10-20ක කපු සහ පුළුන්ගස්	P. N. අත්තනායක හා මිනේ මහත්මිය, තිත්තගහඅගාර, වැරහැර, යක්විල	2 0 15
82	ගොමලියද්දේ මුල්ලේ කුඹුර	කුඹුර	එම	0 0 3
				එකතුව .. 2 0 18

LA. 7543/LRO/APL/2158/J/LLD/2853.

1950 සේ අඟික 9 දරණ අණවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණවුව උප ඒජන්ත තැන්පත් නර්මන් නසර්වන්ජි බඩාබෝසි ජිල්ලා වන මම, 1950 අඟික 9 දරණ ඉඩම් අණවුව ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අඟික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුව ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මේනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගැනීමට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක්—
 (අ) වම් 1953 ක්වූ මැයි මස 7 වෙනි දින පුළුනාග 9.30ට කුරුණෑගල කවිමේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) තවද එසේ පෙනීසිටින නැතැත්තා විසින් වම් 1953 ක්වූ අප්‍රේල් මස 30 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලාසිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වූ මාර්තු මස 12 වෙනි දින කුරුණෑගල කවිමේරියේදීය. ඇත්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිසත්‍රිකාගේ අණවුව උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

2,537 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය. ගම—මුස්නාව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	විරගොල්ලේගේන	අවුරුදු 25ක පොල් ඉඩමක් සහ ගලක්	දිසානායක මුදියන්සලාගේ පු.විමණ්ඩා ජිනදාස දිසානායක, අයුම්බද වෙවුරයා, මිරිසන්විල් බෙහෙත්තොලාම, කැලුකිය	1 2 11
4	එම	අවුරුදු 25ක පොල් ඉඩමක් සහ වතුර මලක් සහිත ගලක්.	එම	1 2 5
5	එම	අවුරුදු 25ක පොල් ඉඩමක් සහ වතුර මලක්	එම	4 2 15
8	දන්ගහමුල්ලවත්ත	පොල්පැල 22ක් සහිත අවුරුදු 25-35ක අත්හරිනලද පොල් ඉඩමක්	දිසානායක මුදියන්සලාගේ කපුරුගාමි වෙද මහත්මයා, හීදුව, බමුණකොටුව	1 2 4
9	එම	පොල්ගස් 3ක් සහිත අවුරුදු 25-35ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	0 0 28
10	එම	පොල්ගස් 18ක් සහිත අවුරුදු 30-50ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	1 1 38
11	එම	පොල්ගස් 33ක් සහිත අවුරුදු 50ක අත්හරිනලද පොල් ඉඩමක් සහ ගලක්	එම	1 2 4
12	විරගොල්ලේගේන	පොල්ගස් 4ක් සහිත අවුරුදු 25ක පොල් ඉඩමක්	දිසානායක මුදියන්සලාගේ පු.විමණ්ඩා ජිනදාස දිසානායක, අයුම්බද වෙවුරයා, මිරිසන්විල් බෙහෙත්තොලාම, කැලුකිය	0 0 12
13	එම	පොල්ගස් 6ක් සහිත අවුරුදු 25ක පොල් ඉඩමක්	එම	0 0 11
14	එම	පොල්ගස් 21ක් සහිත අවුරුදු 25ක පොල් ඉඩමක්	එම	0 0 35
15	දන්ගහමුල්ලවත්ත	අත්හරිනලද පොල් ඉඩමක කොටසක්, (මැවිලි නැත)	දිසානායක මුදියන්සලාගේ කපුරුගාමි, මේද මහත්මයා, හීදුව, බමුණකොටුව	0 0 17
16	එම	එම	එම	0 0 2
17	එම	පොල්ගස් 5ක් සහ කොස්සන් 2ක් සහිත අවුරුදු 30-50ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	0 0 33
				එකතුව .. 13 0 15

LA. 7699/LRO/APL 4755/J/LLD/2914.

1950 සේ අඟික 9 දරණ අණවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණවුව උප ඒජන්ත තැන්පත් නර්මන් නසර්වන්ජි බඩාබෝසි ජිල්ලා වන මම, 1950 සේ අඟික 9 දරණ ඉඩම් අණවුව ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අඟික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුව ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මේනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 7වෙනි දින උදේ 9.30ට කුරුණෑගල කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ අංපුල් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 12වෙනි දින
කුරුණෑගල කම්මේරියේදීය.

ඇත්. ඇත්. සී. ජිල්ලා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. අඩවි නම්	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම—පහලමටගෙන්	ප්‍රමාණය, අ. ර. ප.
113 දත්තහමුලයේන	මැටි තිත්ති සහිත පොල්අතු සෙවිලිකරනලද කාමකාලික ගෙයකින් යුත් පොල් ඉඩමක් සහ හේන	H. B. තෙන්නකෝන්, ඉහල මලගහේ, ගෙවිවිපොල	4 3 12
		එකතුව	4 3 12
114 කුරුණෑගල මහලයේන, කුරුණෑගලවිස්ත	මැටි තිත්ති සහිත පොල්අතු සෙවිලිකරනලද කාමකාලික ගෙයක් සහ කුසලියකින් යුත් අවුරුදු 25ක පොල් ඉඩමක්	E. A. P. අප්පහාමි, පහල මලගහේ, ගෙවිවිපොල	1 2 4
		එකතුව	1 2 4

LA. 7703/LRO/APL 5668/J/LLD/2896.

1950ගේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි පිහිටි සඳහන් කරුණු දැක්වීමයි

කුරුණෑගල ආණ්ඩුමේ උප ඒජන්ත තැන්පත් නර්මන් නාසර්වන්ජි බඩාබෙයි ජිල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුම ගැනීමේ පනතේ 7වෙනි පිහිටි සඳහන් කරුණු පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ, ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවසාන වන සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරුණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙහෙමන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 7වෙනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1953ක්වූ අංපුල් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 12වෙනි දින
කුරුණෑගල කම්මේරියේදීය.

ඇත්. ඇත්. සී. ජිල්ලා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. අඩවි නම්	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම—මුරුභාව	ප්‍රමාණය, අ. ර. ප.
71 ගලගාමායේන	අවුරුදු 30-40 පොල් ඉඩමක පොල්ගස් 27ක් සහ කොස් ගස් 7යි	තිව්‍රතාසක මුදියාන්සලාගේ විසිරි ඔණා, මොරගස්ගොඩ, මහමුකුලන්සාය, ඉඩබාහමුව	0 1 12
72 එම	අවුරුදු 30-40ක පොල් ඉඩමක්	එම	1 0 32
73 එම	අවුරුදු 30-40ක පොල්ගස් 2ක පොල් ඉඩමක්	එම	0 0 7
74 මුලාගේකුමුර	කුමුර	තෝරගායකැපුල් මහත්මයාබාර් මිජයසූරිය ආරච්චිගේ ආනර් මිජයසූරිය	0 3 20
75 දම්බරයාගේවෙල, දත්තහමුර	එම	කුරුණෑගල මුදියාන්සලාගේ කපිල බණ්ඩා, අමුක්නාන, පෙරියකඩු, හෙලම්, ඉඩබාහමුව	0 0 16
76 එම	එම	එම	0 2 1
		එකතුව	3 0 8

දැන්වීමයි

සාස්තූ නිවාඩුව නිසා, 1953 අංපුල් 1වෙනි දින දරණ රජයේ ගැසට් පත්‍රයේ පළකිරීමට එවක සියළුම දැන්වීම් සහ ප්‍රකාශනයන් 1953 මාර්තු මස 30වෙනි දින දවල් 12ව ප්‍රථම රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සලස්වන මෙන් මහජනයාට මෙයින් දැන්වමි.

වම් 1953ක්වූ මාර්තු මස 18වෙනි දින රජයේ මුද්‍රණාලයේදීය.
බර්නාඩ් ද සිල්වා,
රජයේ මුද්‍රණාලයාධිපති.

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தாற் பிரகடனம் செய்கின்றேன்

இல LH 953/J/E/1902

கொழும்பு,
1952 ம் ஆண்டு மார்ச்சு மீ 27 ந் உ.

காணியின் விபரம்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கனர்த்துறைப் பகுதியிலுள்ள, பலதுன கோழை மேற்கிலிருக்கும் குறுடோல கிராமத்திலிருக்கும், இடக்கொட கிராம விதானையினபிரிவுக்குள், 28 0 ஏ. 31 ப அளவில் விசாலமுள்ள கிசுகாவத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு அலெக்சாந்தர் கொத்தலாவல் என்பவருக்கு உரித்துச் சொல்லப்படும் அரம்பேலத்த (G. 469 PP 3691),
கீழ்க்கு திரு சாண்ட டயல் என்பவருக்கு உரித்துச் சொல்லப்படும் குறுடோலத்த (TP 115721),
தெற்கு இதே காணியின் விசாலம்,
மேற்கு : TP 8081. இதில் ½ கிராமத்தவர்களுக்கு உரியது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ந் உ.

புகுசி பண்டா புலங்குலம்,
காணியும் காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

மாகாண அலுவலர் டி.லி. தி. எ. ச. இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 3506/J/HLG/362
காணியின் விபரம்

கொழும்பு டி.லி. தி. சியான கோழை மேற்கு மெத்தபத்து முடகமுவ என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 299 சதுர அடி விசாலமுள்ள அம்பகலு வத்த அல்லது மிலக்கஹத்த என்று காணியிலிருந்து ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு விகொட-அனாதகம் டி. ஆர் சி ரோட
கீழ்க்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
தெற்கு . என் டி. கேப்பிரியல் பொன்னு, உரிமை கேட்கும் அதே காணியின் பகுதி
மேற்கு . ஜெனபாநாநுவிடமிருந்து வண்டிப் பாதை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட காணியின் பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

இல LH 905/J/AL/1425
கொழும்பு,
1952 ம் ஆண்டு மார்ச்சு மீ 9 ந் உ.

காணியின் விபரம்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கனர்த்துறைப் பகுதியிலுள்ள, ரயகம் கோழையிலிருக்கும் கந்தபானகொட கிராமத்திலிருக்கும் 14 9 ப. அளவில் விசாலமுள்ள றுக்கெடு எடொடவத்த என்று சொல்லப்படும் காணியின் 'இரண்டு பங்குகள் இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு }
கீழ்க்கு } இதே பூமியின் எஞ்சிய பகுதிகள் ;
தெற்கு }
மேற்கு : ஆண்ட டோலாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தாற் பிரகடனம் செய்கின்றேன்

இல LH 954/J/E/1891
கொழும்பு,
1952 ம் ஆண்டு மார்ச்சு மீ 16 ந் உ.

காணியின் விபரம்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கனர்த்துறைப் பகுதியிலுள்ள கனர்த்துறை தோட்டமுன்னிலிருக்கும், இம்புலகொட கிராமத்திலிருக்கும் ½ ஏக்கர் அளவில் விசாலமுள்ள கல்கனகொட வத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கல்கனகொடவத்த என்பதின் ஒரு பகுதி ;
கீழ்க்கு டொறக்கொடவல்,
தெற்கு டி. ச. ரோட ;
மேற்கு . கல்கனகொடவத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதி

இவையெல்லாம் கனர்த்துறையிலுள்ள பழைய ரோட்டிலிருக்கும் —

1. திரு. டி. என். உப்பரிசா என்பவருக்கும் கனர்த்துறையிலுள்ள, நெழுனகொடயிலிருக்கும் இம்புலகொடயிலுள்ள
2. திரு. ரி. எ. கபோ நயடே, என்பவருக்கும்
3. திரு. ரி. எ. பொறெலிஸ் காமி, என்பவருக்கும்
4. திரு. ரி. எ. சைமன் காமி, என்பவருக்கும்,
5. திரு. ரி. எ. ஜேன் காமி, என்பவருக்கும்
6. திரு. ரி. எ. நனகாமி என்பவருக்கும் உரியது என்று சொல்லப்படுகின்றது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 28 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } 4403/J/E/2626

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில், டெமற்றகொடயில் பழைய கொலனனுவ ரேட்டிவிருக்கும் சுமார் 1 ஏ. 3 ரூ. 26 ப விசாலமுள்ள பொலவத தனது ஒரு துண்டுக காணி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : முடி உரிமை கேட்கும் காணியும் காணிகுப் போகும் ரேட்டும்,
கிழக்கு : முடி உரிமை கேட்கும் காணியும் (நீர்ப்பாசன இலாகா) வாய்க்காலும்,
தெற்கு : கொரலகே டொன லுவிஸ அப்புறாமிக்குரிய பெலங்குறும்புற (தற்போது ஒரு போரா வாதகருக்குரியது), கொழும்பு நகரசபை உரிமை கேட்கும் காணியும் (கற்றில் மாட பிறமில்),
மேற்கு : கொழும்பு நகரசபை உரிமை கேட்கும் காணி (கற்றில் மாட பிறமில்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 28 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } 4438/J/LLD/2684

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன மேற்கு, மெடபத்துவ, கமபஹ அனாதகம் கிராமத்திலிருக்கும் சுமார் 20 பாச்சல விசாலமுள்ள படக்கட எனும் காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : கனே எல்,
கிழக்கு : அதே காணியின் மிகுதிப்பகுதி,
தெற்கு : ஷே
மேற்கு : ஷே

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன மேற்கு, மெடபத்துவ, கமபஹ அனாதகம் கிராமத்திலிருக்கும் சுமார் 20 பாச்சல விசாலமுள்ள தற்று பொலவத தனது காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு }
கிழக்கு } அதே காணியின் மிகுதிப்பகுதி,
மேற்கு }
தெற்கு : கனே எல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 13 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 3988/J/AL/1265

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறு கோறன தெற்கில், டெலறுற எனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.5 ஏக்கர் விசாலமுள்ள நெல்காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : பி. என ஆர் டபிளயு குணவாததனவுக்குரிய நெல்காணியின் பகுதி,
கிழக்கு : ஜாயல வாய்க்கால,
தெற்கு : கே பிரானசில பெரோவுக்குரிய வெற்றுகியாகுறும்புற எனும் தெனனங் காணியின் பகுதி,
மேற்கு : ஸ்ரீமதி ஜே. பானுநதுக்குரிய நெல்காணியின் பகுதி.

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறு கோறன தெற்கில், போப்பிறறிய எனும் கிராமத்திலிருக்கும் (5600 சதுரஅடி விசாலமுள்ள சூட்டுத் தளத்தை தவிர்த்து) சுமார் 1 ஏ. 1 ரூ. 19.20 ப விசாலமுள்ள நெல்காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : பி. என ஆர் டபிளயு குணவாததனவுக்குரிய காணியின் பகுதி,
மேற்கு : ஷே
கிழக்கு : ஜாயல வாய்க்கால,
தெற்கு : திரு. ஜே. பானுநதுக்குரிய நெல்காணி.

(3) கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறு கோறன தெற்கில், போப்பிறறிய எனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1.5 ஏக்கர் விசாலமுள்ள செதுப்பு காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : ஜி. ஜே. எம். பெரோவுக்குரிய செதுப்புக்காணி,
கிழக்கு : ஜாயல வாய்க்கால,
தெற்கு : திரு பி. என ஆர் டபிளயு குணவாததனவுக்குரிய நெல்காணியின் பகுதி,
மேற்கு : ஷே

(4) கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறு கோறன தெற்கில், டெலறுற எனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.2 ஏக்கர் விசாலமுள்ள தெனனங் காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : ஸ்ரீமதி ஜே. பானுநதுக்குரிய நெல்காணியின் பகுதி,
கிழக்கு : ஜாயல வாய்க்கால,
தெற்கு : பிரானசில பெரோவுக்குரிய தெனனங் காணியின் பகுதி,
மேற்கு : ஷே

(6) கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறு கோறள தெற்கிலிருக்கும், பமமுனாகம கிராமத்திலிருக்கும் சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள செதுப்புக் காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : முடிக்குரிய காணி,
கிழக்கு : ஜாயல வாய்க்கால்,
தெற்கு : திரு. என. ஆர். டபிளயு. குணவாதனவுக்குரிய செதுப்புக் காணியின் பகுதி;
மேற்கு : ஜி. ஜே. எம். பெரேராவுக்குரிய செதுப்புக் காணியின் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ௨௭ (பெப்ரவரி) மாதம் 27 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LP 6161,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/1302.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக்கில் கங்கப்பாட பத்துவில் இருக்கும். உலகம் எனும் இடத்தில் 7 ஏக்கர் 1 ரூட் 33.6 பேச்சல விசாலமுள்ள ஒலைகண்ட அட்டற வட்டாவும். இஸ்டொகலைண்ட குறுபுகளிலுள்ள எல்லா துண்டுகள். இன்னும் கடைசிபட நொ. 528 ல், சபி. நொ. 6 ல் 360, 361, 362, 363 துண்டுகள் விபரமாய் அளந்தபடி காட்டியுள்ளன.

பி. பி. பிலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாய இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (பெப்ரவரி) மாதம் 17 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LL 3830,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/1707.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக்,பாத்த தும்பறை, பலலிப்பத்து மேற்கு, பெத்தேகமலிலிருக்கும், வீயகொலல மேரிலெண்ட குறுபு, எனப்படும் காணி லிருந்து 1 ஏக்கர், 0 ரூட், 19.7 பச்சல விசாலமுள்ள நிலப்பகுதி, பி.பி. ஏ. 1,739,லொட் 1 என அளக்கப்படும் விவரிகப்பட்டுமிருக்கிறது.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இல : LH 997/J/E/2614.

கொழும்பு,
1952 ம் ௨௭ (பெப்ரவரி) மாதம் 12 ந் உ.

காணியின் விபரம்.

கனத்தறைப் பகுதியிலுள்ள, பல்துள கோற்றை கிழக்கிலிருக்கும், றட்டல் கிராமத்திலிருக்கும் 1/2 ஏக்கர் அளவில் விசாலமுள்ள புவ்வத்த எனும் சொல்லப்படும் காணியின் ஒரு பாகம். இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : பள்ளிக்கூடத் தோட்டம் ;
கிழக்கு : மஸ்கும்புற என்று சொல்லப்படும் நெல் காணி ;
தெற்கு : கிராமத்தவரின் காணி ;
மேற்கு : புவ்வத்த என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதி.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப. அமரசிங்கம்,
நிரந்தர காரியதரிசி.

இலக்கம் : J/E/1295/LM 5313

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (பெப்ரவரி) மாதம் 19 ந் உ.

காணியின் விபரம்.

கேகாலே டிஸ்திரிக்கில், கல்பொட கினிகொட கோறள்களில், றந்திவெல கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளையுடையதும், தெல்கறமுலவத்த எனப்படும் காணியில் ஒரு பகுதியான 1 ஏக்கர் நிலமும்.

வடக்கு : இதே காணியின் மிகுதி ;
கிழக்கு : டி. ஆர். சி. தெரு, றந்திவெல-கனெதெனன் ;
தெற்கு : பள்ளிக்கூடக் காணி ;
மேற்கு : ஹீயுன றப்பா தோட்டம்.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௭ (பெப்ரவரி) மாதம் 27 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : } Q 4272/J/HLG/2849.

பி. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு கிராமாதிக்காரி டிவிஷனல் வெவ்வேறிய என்னுமிடத்திலிருக்கும் சுமார் 5½ போச்சுல விசாலமுள்ள பொற்று விலை என்னும் காணியிலிருந்து ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : மெயின் அவிசாவல ரோடடு
கிழக்கு : மீத்தொட்டமுல்ல ரோடடு
தெற்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி.
மேற்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் மார்ச் (மாச) பங்குனிமீ 14 ந உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண ஏசுனரேவின் இலக்கம் : LL/A 5451.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/ஈ/2395.

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறி கோறன், டொடம்பே கிராமத்தில் 3 ஏக்கர் விசாலமுள்ள பறனவளவுவத்த, சொலனகேவத்த, கடவத்த (கடைசிக் கிராமப்படம் 258 ல 541 ம், 542 ம் இலக்கத் துண்டுகளின் ஒரு பகுதி) எனப்படும் நாலு காணித் துண்டுகளின் எல்லைகள் —

1 ம் துண்டு—

வடக்கு : ஏ. எம். டேவிட பண்டாராவுக்குச் சொந்தமான காணி,
கிழக்கு : அக்காணியின் ஒரு பகுதி;
தெற்கு : கே. லி. லொக்கு மஹாதமயாவுக்கும் மறையோருக்குச் சொந்தமான காணி. பாட்சாலைத் தோட்டம்;
தெற்கு : கே. பீ ருபசிங்காவுக்கும் மறையோருக்குச் சொந்தமான காணி

2 ம் துண்டு—

வடக்கு : 2 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதி,
கிழக்கு : ஏ. எம். டேவிட பண்டாராவுக்குச் சொந்தமான காணி. பாட்சாலைத் தோட்டம்;
தெற்கு : ஸ்ரீமதி ஆர். எம். ஜயசேகர மணிகேயின் காணியிலுள்ள கம்பிவேலி;
மேற்கு : 2 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதி

3 ம் துண்டு—

வடக்கு : கே. பீ. ருபசிங்காவுக்குச் சொந்தமான காணி;
கிழக்கு : தற்போதைய பாட்சாலைத் தோட்டம்;
தெற்கு : மெயின் ரோடடு;
மேற்கு : 3 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதி.

4 ம் துண்டு—

வடக்கு : ஏ. எம். டேவிட பண்டாராவுக்குச் சொந்தமான காணி,
கிழக்கு : 4 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதி;
தெற்கு : 4 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதி;
மேற்கு : தற்போதைய பாட்சாலைத் தோட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் மார்ச் (மேப்ரவரி) மாசிமீ 27 ந உ.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசுனரேவின் இலக்கம் : LD 4654,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/ஈ/2497.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத்தம்பற, குன்னெப்பானவில், ஹென்கெற்ற ஆரம்பே எனப்படும் காணியிலிருந்து சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதி. இதன் எல்லைகள் பின்வருவனவை. —

வடக்கு : நெல்லயல்;
கிழக்கு : கிடங்கு, பனசலவத்த, பள்ளிக்கடத் தோட்டம்;
தெற்கு : அதே காணியின் மிகுதி பாகம்;
மேற்கு : அதே காணியின் மிகுதி பாகம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

இல : LH 984/J/TW/1706.

கொழும்பு,
1952 ம் மார்ச் 12 ந உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

கந்தத்துறை பகுதியிலுள்ள கந்தத்துறை தோட்டமுனையிலிருக்கும், கந்தத்துறை வடக்கிலுள்ள 0.5 ஏ. 3 ஏ. 0.2 ஏ. விசாலமுள்ளதும், ரோட்டுக்குப் போகும் பாதையில் 10 அடி அகலமுள்ளது தவிரக்கப்பட்டதும், ஆகிய ஒரு காணியின் ஒரு பங்கு, இவையெல்லாம், கந்தத்துறைப் பட்டின அளவுப்பட்டதில் 76 ம் துண்டு எனபு பிரதானமாய் விபரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : கந்தத்துறைப் பட்டின அளவுப் பட்டில் 66, 67, என்று குறிக்கப்பட்டிருக்கும் துண்டுகள்;
கிழக்கு : பரலெல் ரோடடு (Parallel);
தெற்கு : இதே காணியின் ஒரு பகுதி;
மேற்கு : கந்தத்துறைப் பட்டின அளவுப் பட்டில் 77, 198, என்று குறிக்கப்பட்டிருக்கும் துண்டுகள்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 3647/J/HLG/426

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் ஹேவகம் கோறையில், மபுல், கஹறறன எனனும் கிராமத்திலிருக்கும் 16 அடி அகலமும் 3 சங்கிலி நீளமும் விசாலம் உடைய தெலகஹுவத அலலது கஹறகஹுவத எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி—எலலைக பின்வருமாறு.—

வடக்கு : மபுல் கிராமத்தின் எலலை
கிழக்கு : அதே காணியின் பகுதி.
தெற்கு : அதே காணியின் பகுதி
மேற்கு : அதே காணியின் பகுதி.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் (1) பிரிவின்படி அக்காணி ஒரு பொதுஜன சேவைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

இல : J/TW/2645 (LD 1191)

கொழும்பு,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 21 ந ட.

காணியின் விபரம்.

நுவரெலியா டிஸ்திரிக், உதகேஷ வததை டி. ஆர். ஜி. பகுதி; உக்குளள கிராம அதிகாரின் பகுதியில் அன கெலிபிடடியா கிராமத்தில் அமைந் துள்ள, 2 ஏக்கர் கொண்ட அனகெலிபிடடியா கல்காவ குமபுர என சொல்லப்படும் நிலம்

வடக்கு : Y. K. K. பண்டாவுக்கு சொந்தமான நெல் வயல்கள்,
கிழக்கு : களுபண்டாவுக்கும் மறறவாகன்குக்கும் சொந்தமான நெல் வயல்கள்,
தெற்கு : ஓத்தனகெத்தனகெதற், முதியானசெலாவுக்கு சொந்தமான நெல் வயல்கள்,
மேற்கு : அரசாங்க ரஸ்தாவுக்கு சொந்த நிலம்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எப். அமரசிங்க,
நிரந்தர காரியதரிசி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

4354/J/LLD/2477.

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், பொத்தல இலக எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 60 பாச்சல விசாலமுள்ள நாவலலியத் எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி. எலலைக பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் பகுதி,
மேற்கு : ஷே
கிழக்கு : எல்.
தெற்கு : உனுடிய எல்.

(2) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், பொத்தல இலக எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 3.85 பாச்சல விசாலமுள்ள நாவல கும்புற எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி. எலலைக பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் பகுதி,
கிழக்கு : உனுடிய எல்,
தெற்கு : ஷே
மேற்கு : ஷே

(3) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், பொத்தல இலக எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0.95 பாச்சல விசாலமுள்ள தேவால லியத் எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி எலலைக பின்வருமாறு :—

வடக்கு : உனுடிய எல்,
கிழக்கு : ஷே
தெற்கு : அதே காணியின் பகுதி,
மேற்கு : ஷே

(4) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், பொத்தல இலக எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 17.60 பாச்சல விசாலமுள்ள ஒவிறறியலியத் எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி. எலலைக பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் பகுதி,
கிழக்கு : ஷே
தெற்கு : குட ஓயா,
மேற்கு : ஷே

(5) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், பொத்தல இலக எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 4.00 பாச்சல விசாலமுள்ள பெமமுலல் கும்புற எனனும் காணியிலிருந்து ஒரு பகுதி. எலலைக பின்வருமாறு :—

கிழக்கு : அதே காணியின் பகுதி,
தெற்கு : ஷே
வடக்கு : குட ஓயா,
மேற்கு : ஆர். பி. வயலின் வாய்க்கால்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 5 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் : L. B. 2174.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/16/53.

காணியின் விபரம்.

மாதத்தை வெலிக்ம் கோரேயினுள்ள, பெலான எனும் கிராமத்தில் லொரூராலஹாமிகேவத்த என்ற காணியிலிருந்து 30 பாச்சல நிலம், ஒரு மலசல்கூடம் கடடுவதற்காக. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கில் : அதே காணி,
கிழக்கில் : வீரகூண்டெவத்த,
தெற்கில் : கடல்,
மேற்கில் : அதே காணி.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 9 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் : L. B. 2172.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/11/53.

காணியின் விபரம்.

மாதத்தை கங்கப்பத்து, கிரிநம்கின்பஹா என்ற கிராமத்தில் பள்ளியேவத்த என்ற காணியிலிருந்து 10 பாச்சல நிலம், ஒரு பொது மலசல்கூடம் லதாபிப்பதற்காக. எல்லைகள் :—

வடக்கு : அம்பகஹவத்த,
கிழக்கு : குடிக்கவத்த,
தெற்கு : அதே காணி,
மேற்கு : கொடகும்புற.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

இலக்கம் : LA 7573/J/E/2085

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதமீ 19 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் : LA 7573.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2085.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், தேவமெதி ஹத்தத்து, மடவெலு பகுதியில், முதுனன உட்கிப்பட்டுவாவ கிராமத்தில் வேபிடியவத்த என்னும் காணியில் ஏறக்குறைய 1½ ஏக்கர் விசாலமுள்ள எல்லை :—

வடக்கு : அதே காணியின் மீதிப் பாகம் ;
கிழக்கு : எவ. ஜே. லூக்கல் பொருநதுக்குரிய காணி ;
தெற்கு : பாடசாலை தோட்டம் ;
மேற்கு : தல்கொடுவோனயும் அதே காணியின் மீதிப் பாகமும்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 12 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் : LB 2164.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2943.

காணியின் விபரம்.

மாதத்தை, கங்கப்பெட பத்து, கணேகம் என்ற கிராமத்தில் கொடிதுவகடுகேவத்த என்ற காணியிலிருந்து 2 போச்சல நிலம், ஒரு பொது கிணறு வெட்ட எல்லைகள் :—

வடக்கு : கம்புறுப்பிடடிய-றடாவெல பீ. டிபிளயு. ம. தெரு ;
கிழக்கு : கமகேவத்த ;
தெற்கு : தெனிபடியேகும்புற ;
மேற்கு : டமமுள்ளேவத்த

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதமீ 18 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : 4379/J/TW/2512.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில், களுபோவில்லல் கிழக்கிலிருக்கும் சுமார் 4 பர்சசல விசால்முள்ள ஒரு துணைக்காணி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு : சேச வீதி (கொட்டா ரோட்டு),
கிழக்கு : அதே காணியின பகுதி,
தெற்கு : ஷே
மேற்கு : சுன்றறருதேவி ரோட்டு (றுகேகொட-பொக்குணுவிறற ரோட்டு),

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில், களுபோவில்லல்-கிழக்கிலிருக்கும் சுமார் 2 பாசசல விசால்முள்ள ஒரு துணைக்காணி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு : சேச வீதி (கொட்டா ரோட்டு),
மேற்கு : அதே காணியின பகுதி,
தெற்கு : ஷே
கிழக்கு : சுனத்திராதேவி ரோட்டு (றுகேகொட-பொக்குணுவிறற ரோட்டு).

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில், களுபோவில்லல் கிழக்கிலிருக்கும் சுமார் 12 பாசசல விசால்முள்ள ஒரு துணைக்காணி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு : அதே காணியின பகுதி,
மேற்கு : ஷே
கிழக்கு : துடக்கமுணு வீதி (கொட்டா ரோட்டு),
தெற்கு : பராகசிரம் அவெனியூ (களுபோவில்லல் ரோட்டு).

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு கிராமாதிகாரி டிவிஷனில், களுபோவில்லல் கிழக்கிலிருக்கும் சுமார் 10 பாசசல விசால்முள்ள ஒரு துணைக்காணி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு : அதே காணியின பகுதி,
கிழக்கு : ஷே
தெற்கு : சேச வீதி (கொட்டா ரோட்டு),
மேற்கு : துடக்கமுணு வீதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்யுகின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௫ (மார்ச்) பங்குனிமீ 5 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 7399.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/LLD/2863.

காணியின விபரம்.

அம்பாந்தோட்டைய பிரிவில், கீழ்க் கிறுவாப்பத்தில், கச்சிகல் கிராமத்தில், கரமெட்டியும்புற என்னும் காணியிலுள்ள ஏறக்குறைய 1 றூட் 32.2 போசசல விசால்மான காணித்துணை: இதன் எல்லைகளாவன:—

வடக்கு, கிழக்கு, தெற்கும், மேற்கும் : குளக்கட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்யுகின்றேன்.

கொழும்பு,
1953 ம் ௨௫ (மார்ச்) பங்குனிமீ 4 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L. B. 2166.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/LG/2935.

காணியின விபரம்.

மாத்தற்ற வெலிகம் கோற்றை, பொள்வத்த என்ற கிராமத்தில் அம்புக்கறவத்த என்ற காணியிலிருந்து 20 சதுரஅடி நிலம், ஒரு பொதுக் கிணறு வெட்ட. எல்லைகள்:—

வடக்கு : குமாரதெனிய வீ. வீ. தெரு,
கிழக்கு, தெற்கு : அதே காணி,
மேற்கு : பறகறவத்தஹேனயும், எலகொறகறஹேனயும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். Q 4053/J/AL/1554.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம்:—

பிரதமப்படம் A 3,394. கிராமம்—அலகிரியா.

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம்.
1	நம்படகறாகும்புற (மறுநாமம்) கெக்குணகறாகும்புற	நெல்வயலும், அணையும்	எஸ். எம். டி. எல். ஜெயதிலக்க, 57, பனிக்க வீதி, கொழும்பு, ஜே. பி. ஜெயவாத்தன, அலகிரியா, கம்பஹ	0 0 15 2
2	முறுத்தஹகாகும்புற (மறு நாமம்) ஒத்தேகுமபுற	ஷே	கே. பெனி ஆதா, கே. டாளி அல்பேட், இருவரும் அலகிரியா, கம்பஹ	0 0 5-3
3	ஷே	ஷே	எம். டேவிட் டி. சிலவா, லங்கா. கெமிஸ்றஸ், உவாட் பிளேஸ்; கொழும்பு	0 0 12-1
5	முறுத்தஹகாகும்புற	ஷே	பி. ஜுவான சிலவா, அலகிரியா, எஸ். எம். டி. எல். ஜெயதிலக்க, 57, பனிக்கவீதி, கொழும்பு	0 0 9-3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம் ௨௫ (மே) வைகாசி மாதம் 25 ந் தேதி, காலே 9:30 மணிகளுக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ௨௫ (மே) வைகாசி மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ௨௫ (மார்ச்) பங்குனிமீ 16 ந் உ.

எ. சேயின. வீ. விஜயமாண,
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனடு.

Q 4060 A/HLG/1597.

1950 ම් ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிரதமபட இல A 3,165. கிராமம்—பாதுக்க.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
2	ஹலகஹாவத்த அல்லது தோட்டம் மடற்றியக்கஹவத்த		கே. டி. டாலின் டி. சிலவா சமரசிவஹ, ஸ்ரீமதி. நந்தாவதி சமரசிவஹ இருவர்களும் பம்பலபிட்டி. லோரிஸ் ரோட்டு 45 ம இலக்கத்தில். இருபவர்களும், குருகலகமகே பாபிலிஸ் சிவஹோ, குருகலகமகே மேரி நோனூ, இல. 49, பாதுக்க	ஏ. ஸா. ப. 2 1 39.8
3	ஷெ	ஒற்றடிப்பாதை	ஷெ	0 0 2.9

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந தேதி, காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாசி மாதம் 21 ந திகதி, இக்காணிகளைப்பற்றி அரசாங்க “கச்சே” இல. 10,332 இல பிரசுரிக்கப்பட்ட அறிக்கை இத்தால ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்புக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 16 ந உ.

ஏ. செயின். வீ. விஜயமாண,

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏச்சு.

Q 3355 A/J/HLG/1733.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A 3,041. கிராமம்—குறூன.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	கொழும்பு ரோட்டு, மங்கன ரோட்டி. தோட்டமும், ரோட்டின் பகுதியும்		சைமன் சங்கிலிகே அகலதினு பர்னாந்து, 3 வது குறூன, நீர்கொழும்பு, கிரிக்கொரி பெரோ கொடிக கார, கரைக்கடைத் தெரு, நீர்கொழும்பு	0 0 2.8

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந தேதி, பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 21 ந திகதி, இத்தானகே காணியைப்பற்றி அரசாங்க 10,370 இலக்க “கச்சே” றில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கை இத்தால ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்புக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 16 ந உ.

ஏ. செயின். வீ. விஜயமாண,

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏச்சு.

இலக்கம் LH 955.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிரதமபடத்து இல. A 3,374. கிராமம்—பட்டிய வடக்கு (பாணந்துறை நகர் சபை எல்லைக்குள்) களுத்துறை டிஸ்திரிக்

துணடு	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
1	அரக்பெட்டகுறூனுவத்த அல்லது வளவவத்த ஹய லறீற எனப்படுகின்ற வரிமதிப்பு இலக்கங்கள் 173, 177, 177/1, 177/2, 177/3, 177/4; 177/5, எனபதும், 4 வது குறூக்குத் தெருவிலுள்ள வரி மதிப்பு இலக்கம் 19, எனபதும்	10-40 வருஷ தெனையும், மாமரங்களும், கழுமக மரங்களும், 3 நிரந்தரமான கட்டிடங்களும், 3 கல்லால் கட்டப்பட்ட சுவர்களும், ஒரு நிரந்தரமில் லாத கட்டிடமும், ஒரு கல்லால் கட்டப்பட்ட அகழ், எனபதும்; ஒரு தடைச் சுவரும்; ஒரு கல்லால் கட்டப்பட்ட வசகும், கொண்ட ஒரு தோட்டம்	பாணந்துறையிலுள்ள குறூனடு 0 3 5.8 வத்த வளவிலிருக்கும் கொளலரன்னை மாபேல் திரிமானனே எனப்பவரின் மனைவி	0 3 5.8

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந திகதி முற்பகல் 9 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 15 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

களுத்துறைக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 10 ந உ.

ஐ. எல். பேட்டினன,

அதி உதவி அரசாட்சி ஏச்சு.

இலக்கம் LH 731.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

கிராமப்பட இல. 99 என திருத்த இல. 5. கிராமம்—மஹா கலுப்பகான

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம்.
383	கிளிக்டெறவத்த அல் வது நெடுன்னே வத்த	15 வருஷ 2 கழுமரங்களும், 5 வருஷ ஒரு நெடுன்னே மும், ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும், ஒரு கல்லால் கட்டப்பட்ட அகழியும் கொண்ட ஒரு தோட்டம்	கல்லால் கட்டப்பட்ட கிணறும், கல்லால் கட்டப்பட்ட அகழியும், கிராமச் சங்கத்தினரால் கட்டப்பட்ட மீக்கத்தெனயிலுள்ள மஹா கலுப்பகானவிலிருக் கும் நெடுன்னேக் தென்னேஹாமி ஐயகிஹவே	0 0 4.3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 22 ந்திகதி முற்பகல் 11 மணிகளுக்கு பெலவத்தக் கொலனி சங்கநகரம் மண்டபத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 13 ந்திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கனடக கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 10 ந் உ.

ஐ. எஸ். பேடினல,
அதி உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 4215/J/HLG/447

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மூலத்திற்கு, ஹாரிஸ் பத்தவ, பலலேகமபுற கோழி, முலலேகமவில், உயனவத்தவிலிருந்து 27 7 பாசசல் விசால் முள்ள எல்லா நிலப் பகுதி. பி. பி ஏ 1,940 ல் லொட 1 என விவரிக் கப்பபட்டிருக்கிறது —

அமபதென, முலலேகம் “கிரி பெனக்” கிலிருக்கும் ஐ ஏ. திஸாயுக் தற்போதைய உரிமைகோருகிறா.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 28 ந்திகதி காலை 10.30 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந்திகதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 12 ந் உ.

ரா. கிறெனியா,
மூலத்திற்கு உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 3830

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மூலத்திற்கு, பாத்த தும்பு, பலலிஸ் பத்தவ மேற்கு, பெத்தேகமவில்லிருக்கும் வியகொல்ல மோரிலெண்ட குறுப், எனப்படும காணியிலிருந்து 1 ஏக்கர், 0 ரூட, 19 7 பாசசல் விசால்முள்ள நிலப்பகுதி பி.பி ஏ 1,739 ல் லொட 1 என அளக்கப்படும் விவரிக் கப்பபட்டிருக்கிறது. —

மருனகெல், மேரிலெண்ட குறுப்பிலிருக்கும் மாரிமுத்தவ பிளின் உரிமை கோருகிறா.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 28 ந்திகதி முற்பகல் 11 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 21 ந்திகதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 12 ந் உ.

ரா. கிறெனியா,
மூலத்திற்கு உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LA 867.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட்டத்து இல. A 1,798. கிராமம்—கரம்பன ஊர்காலறமுறை பட்டினசங்க எல்லைக்குள் விசாலம்.
துண்டு காணியின் பெயர். விபரம் உரிமைக்காரரின் பெயரும் விலாசமும் ஏ. ரூ. ப.

1 பிடாரி அல்லது பிடாரி 40 வருஷ 5 பனைகளும் ஒரு (1) திரு பீ. எம். தம்பிப்பிளின், (2) திருமதி. ரெஜினா தம்பிப்பிளின், இரு 0 3 29-3
யிட்பிடடி, இறைமதி கல்லாற கட்டிய கிணறும், வரும, 142 பிரதானவீதி, யாழ்ப்பாணம், (3) திரு பீ. எஸ். லில்லியம்,
மதிப்பிலக்கம் 89 உள்ள காணி (4) திருமதி பீ. எஸ். லில்லியம், இருவரும் கோல்டன் எஸ்டேட், நெப்பொட
பொலா, கழுத்தறை

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந்திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 9 ந்திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 9 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வடமாகாண அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LA 875

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட்டத்து இல. A 1,795. கிராமம்—பருத்தித்தறை பட்டின சங்க எல்லைக்குள் விசாலம்.
துண்டு காணியின் பெயர் விபரம் உரித்தாளரின் பெயரும் விலாசமும் ஏ. ரூ. ப.

1 ஒரிடெனியும், ஒந்திர ஒரு கல்லாற கட்டப்பட்ட கிணறும், 30 வய (1) கிருஷ்ணபிளின் நாகலிங்கம், பிரதான வீதி, பருத்தித்தறை, 0 0 32
ராயன் மணலும், துள்ள ஒரு பனையும், 10 வருஷ ஒரு வேம (2) தெய்வப்பிளின் மாணிக்கம், பீ. டிபியூ. டி, மனாரா,
இறை மதிப்பிலக்கம் பும 10 வருஷ ஒரு உணவும், 10-30 வருஷ (3) முருகேச வயிரமுத்தவ, ஓடைக்கரை, பருத்தித்தறை, (4)
15 6 பூவரசுகளுமுள்ள தரவை நிலம் (4) பருத்தித்தறை, பழைய விதானையா, செண்பகப்பிளின் கைம
பென காந்ததப்பிளின்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந்திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 9 ந்திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 9 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வடமாகாண அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LA 3578.

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

பெல்வத்தை உடவெல குறிச்சி. டோப்போ ப்ட இலக்கம் 48; உட்பட்டம் 12.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	சொந்தக்காரர்.	விசாலம்.
334	பிம்புரநதை இடம்	நிரந்தர கட்டிடம் கொண்ட சேனா	ருணானு மகா கதிகாம தேவாலே முதனமைக்காரர் பச னாயக ஏ. ரம்புகப்பொத்தை நிலை, வதுளை	1 0 0.4

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந தேதி, காலை 10 மணிக் கு பதுனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 15 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

உறுதிகளும் மறறும் பத்திரங்களும் விசாரணையின்போது கொண்டுவரவேண்டும்.

வதுளை கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 16 ந உ.

ஏ. ஐ. மொழிதீன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.
விபர இலக்கம். LW. 3511.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

பினான 550 கனகெல் நாட்டின் ஒரு பகுதி.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
48	அம்பிட்டிவேள	இச சேனையில் குடியிருக்கப்பட்ட தற்காலிக மண குடிசை உண்டு	உடவத்தகெதற விசண்டுற முதியானசெலாகே திலை ஹாமி, கனவறல	0 1 0
321	ஷே	இத் தோட்டம் ஒரு வருடத்து மையோர் பயிராகும், 12 வருடத்து 5 பாகு மரங்களும், 15 வருடத்தைய ஒரு பலா மரமும் கொண்டது	விசண்டர முதியானசெலாகே குதுக்குமா, மேறபடி புஞ்சிமெனிக்கா, கனவரலயும், எலகனகெதறையும், விசண்டர முதியானசெலாகே திலைஹாமி, கறகல கண்டுற, மியானககநதூர் ஆர். ஏ. நமுனுக்குல	0 0 25
322	ஷே	இத்தோட்டத்தில் 12 வருடத்தைய எட்டு பாகு மரங்களும், இருபத்தைந்து வருடத்தைய 8 பலா மரங்களும் உண்டு	ஷே	0 0 21
324	ஷே	இத் தோட்டத்தில் 10-40 வருடத்தைய பாக்கு மரங்களும், 10 வருடத்தைய பலா மரங்களும், 5 வருடத்தைய மாமரம்; சப்பு, தோட, சிததுள மரங்களும், 25 வருடத்தைய ரேப்பன மரமும், 4 வருடத்தைய கோபி மரங்களும் உண்டு	றெவரன டி. தமாறம் பெரிய சாமியா, அம்பிட்டி ஹூறாய, கனவெரல, டிசனாயக முதியானசெலாகே. புஞ்சிமகாதமயா, மேறபடி லொக்கு மெனிக்கா, கன வரல, மேறபடி குமாறிஹாமி, மேறபடி கருமெனிக்கா அனுதவாலலுவ, வெல்கொட, டெமோதற, மேறபடி ஹீன்மெனிக்கா, வங்கடிக்கல, மொளசாகொல	0 3 36

மொத்தம் .. 1 2 2

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 23 ந தேதி, காலை 10 மணிக் கு பசற நகரச்சபையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 16 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

விசாரணையில் அன்று உறுதிகளும், அத்தாட்சிப்பத்திரங்களும் கொண்டுவரப்படவேண்டும்.

பதுளை கச்சேரி,
1953 ம் ஆண்டு (பெரவரி) மாசிமீ 16 ந உ.

ஏ. ஐ. மொழிதீன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

காணி மீட்டற் சட்டம்

இலக்கம் LRO/APL 4595/J/LLD/97/53/LG 128.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தாமாணித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ. பி. புலங்குலம் ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ்-இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பசிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (பெரவரி) மாசிமீ 13 ந உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணி.

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல்: A 745; கிராமம்—மிதிரிகம்	விசாலம்.
1	யட்டிப்பொல வத்த	ஒரு காலடிப்பாதையையும், பின்வரும் ஆட்சி உரிமைகளையுமுடைய 8-30 வருஷத் தோட்டம், தெற்கு பக்கத்திலிருக்கும் காலடிப்பாதையை தெற்குப்பக்கத்து அருகாமை காணிக் சொந்தக்காரர் பாவிப்பதற்கு உரிமை	0 1 15.7
2	ஷே	8-30 வருஷ தோட்டம்	0 0 2.9

மொத்தம் .. 0 1 18.6

LA 7701/LRO/APL 5463/3/LLD/2913

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950-ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (௨௩) (டிசெம்பர்) மாகாழிமீ 10 ந ல.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எம். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப் பட்ட இலக்கம் A 1,174. விராமம்—மஹாபத்தே திரகம்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1	கோகஹுமல்கல்பொத்தகாவேறேன அல்லது போகஹுமல்கல்பொத்த காவவத்த	35 வரங்குமுள்ள 6 தென்னக கன்றுகளும், 5-15 வரங்குமுள்ள 18 பாகு-மரங்களும், 8-30 வரங்கு முள்ள 3 பிலா மரங்களும், 10 வரங்குமுள்ள 2 பஞ்சு மரங்களும் 2-10 வரங்குமுள்ள 7 டொம்ப மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	119 தென்னககளும், 5 வரங்குமுள்ள 6 தென்னக கன்றுகளும், 5-15 வரங்குமுள்ள 18 பாகு-மரங்களும், 8-30 வரங்கு முள்ள 3 பிலா மரங்களும், 10 வரங்குமுள்ள 2 பஞ்சு மரங்களும் 2-10 வரங்குமுள்ள 7 டொம்ப மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	குருநாகல், போகமுல், தமுனுகொடையி லிருக்கும் ஜே. ஏ. டொன்-நோமனில் அப்புத்தாமியும், இலலசிகக் லெய்சாஹாமி, புருஷ்ணும் மனைவியும் என்று சொல்லப் படுகிறது	1 1 31

LA 7727/LRO/APL 5669/3/LLD/2928.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவைக்குயென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத் தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (௨௩) (டிசெம்பர்) மாகாழிமீ 12 ந ல.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எம். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
77	வெல்கொடடுவ	நெல் வயல்	கனேமுல்ல, கொலலினனயிலிருக்கும் எஸ். டொன் கெப்ரியல் சரணீர என்று சொல்லப்படு கிறது	0 1 16
78	சீனிஅம்பகஹுமலபுராணகுமபுற	ஷே	நுகேகொடையிலிருக்கும் சிரீமதி ஜெலமின விஜேசூரியவும், இப்பகுமல், மகாழகலான யாய, மொரகலகொடையிலிருக்கும் சிரீமதி யாய, மொரகலகொடையிலிருக்கும் சிரீமதி திலாநாயக் முதியானசேலாகே பிசோ மெனிகரவும் என்று சொல்லப்படுகிறது	0 1 33
79	கந்தலவராலகேஹேனவும் கவராலகேவத்த	கந்து 25 ம் 35 ம் வரங்குமுள்ள 2 தென்னமரங் களும் அடங்கிய 30-40 வரங்குமுள்ள தென்னந் தோட்டமும் சேனையும்	இப்பகுமல், மகாழகலானயாய, மொரகலகொட யிலிருக்கும் ஸ்ரீமதி அபேசிகக் முதியானசே லாகே குமாரிஹாமி என்ற சொல்லப்படுகிறது	2 3 31
80	கந்துலவேகவராலகேவத்த	30-40 வரங்குமுள்ள 17 தென்னையும், 30-40 வரங்குமுள்ள 4 பிலாமரமும் அடங்கிய 30-40 வரங்குமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 37
மொத்தம்				3 3 37

LA/LRO/53/4/LRO/APL 5804 A/3/LLD/46/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (௨௩) (ஜனவரி) தைமீ 23 ந ல.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எம். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப் பட்ட இலக்கம் A 1,169. விராமம்—குமாரபெட்டிய	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1	லினியகொல்லேஹிட்டினவத்த	35 வரங்குமுள்ள 25-50 வரங்குமுள்ள 7 பிலா மரங்களும், 40 வரங்குமுள்ள ஒரு மாமரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	58 தென்னையும் 25-50 வரங்குமுள்ள 7 பிலா மரங்களும், 40 வரங்குமுள்ள ஒரு மாமரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	பொத்துஹேர, தல்வத்தேகெதர, கலுஹேந்தி வெளியிலிருக்கும் எச். எம். பஞ்சி பண்டா, எச். எம். பியசேன, எச். எம். சுமணுவதி, எச். எம். பண்டார மெனிககா என்று சொல்லப்படுகிறது	0 2 38

LA/LRO/53/7/LBO/APL 89/J/LLD/109/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (பெப்ரவரி) மாதம் 17 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,165. கிராமங்கள—மல்லவபிட்டிய, மில்லவ

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்— ஏ. நூ. ப.
1	மில்லவவத்த	25-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	குருணாகல் மராககட் றேட்ட, 10 ம் நம்பா, பாக ஹவுலிலிருக்கும் சிறீமதி கொடபிரி சிலவா என்று சொல்லப்படுகிறது	4 0 6
2	ஷே	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 23
3	ஷே	25-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 1 8
4	ஷே	ஒரு கிணறும் அடங்கிய 25-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 1 33
5	ஷே	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 29
6	ஷே	4 தற்காலிகமர்ன் வீடுகளுக்கும் அடங்கிய 30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 3 37
7	ஷே	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 16
8	ஷே	20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 1 1
9	ஷே	ஷே	ஷே	3 2 33
10	ஷே	ஷே	ஷே	0 0 37
11	ஷே	ஷே	ஷே	3 1 29
12	ஷே	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 27
13	ஷே	20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 3 13
மொத்தம்				14 3 12

Q 4391 LRO/APL 1106A.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (பெப்ரவரி) மாதம் 11 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3,342. கிராமம்—அம்பன.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்— ஏ. நூ. ப.
1	கஹறகஹலியத்த, மடுகஹலியத்தவும், கஹறகஹலியத்தவும்	25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	எ. ஏ. வீரசிங்க, ரஹட். ரேட்டே, கொள்ளப்பிட்டி.	1 0 19

LA. 7730 LRO/APL/5626/J/LLD/2929.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (டிசம்பர்) மாதம் 12 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

2,086 ம் பிரதமபடத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—பிஹிம்பிய.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்— ஏ. நூ. ப.
131	திமபிரிபிட்யேவத்த	35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	குருணாகல், பரன்பொலவிலிருக்கும் ஹெட்டிக்கும் கிராம தலைவா கே. டபிளியு. எம். யிகவரால் என்று சொல்லப்படுகிறது	1 0 21

இலக்கம் LRO/APL 4162/J/LLD/83/53/LG 126

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் மார்ச் (பெரவரி) மாதம் 11 ந் உ.

அட்டவணை.

பிரதமப்படம் A 718. கிராமம்—அறுகமமன.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	காஹபறறேதேன	20 வருஷ நப்பா	பி. எம். எம். மரைக்கார், கொட்டிய குமபுற	0 2 3
2	காஹபறறேதேன, காமி மேமேன	சில பலா, 20 வருஷ பாகு மரங்கையுடைய 20 வருஷ தெனையு யும், நப்பா தோட்டம	ஷே	9 0 6
3	காமிமேமேன	20 வருஷ பலா, 10 வருஷ 3 தோடை, நிரந்தரமற்ற ஒரு ஒலை மண வீடையுமுடைய 20 வருஷ தெனையு, நப்பர் தோட்டம	ஷே	0 2 35
4	ஷே	20 வருஷ பலா மரங்கையுடைய 20 வருஷ தெனையு தோட்டம	ஷே	0 0 12
5	ஷே	ஒரு கிணறையுடைய 20 வருஷ நப்பர்	ஷே	0 1 37
மொத்தம்				10 3 13

இலக்கம். LRO/APL 1893/J/LLD/85/53/LG 120.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் மார்ச் (பெரவரி) மாதம் 11 ந் உ.

அட்டவணை.

கடைசிக் கிராமப்படம் 143 க்கு அணைக்கப்பட்ட துண்டு இலக்கம் 1. கிராமம்—இஹல வல்பொல

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம் ஏ. ரூ. ப.
78	போகாஹ்முலவத்த அல்லது உடுகமயறேனேவத்த	30 வருஷ தோட்டம்	ஸ்ரீமதி. பி. ஜி. குணரத் தமெனிக்கே, கே. டி. மெத் தியல் கிஹற மேற்பாத்த	0 3 17

LA/LRO/53/5/LRO/APL 5804/J/LLD/47/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவைக்குவென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் மார்ச் (பெரவரி) மாதம் 23 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,167. கிராமம்—படகமமன

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1	ரதமலகஹபிட்டியேவத்த	35 வருஷத்துக்கு மேற்பட்ட 2 தெனையுமரங்களும் அடங்கிய தெனையு தோட்டம்	பொத்தஹை, தலவத்தகெதர, கஹ்ஹெனதி வெலயிலிருக்கும் எச. எம். புளுசி பண்டா, எச. எம். எம். பியசேன, எச. எம். சுமஹுவதி, எச. எம். பண்டாரமெனிக்கா என்று சொல்லப் படுகிறது	0 0 5
2	ஷே	35 வருஷத்துக்கு மேற்பட்ட 54 தெனையுமரங்களும், 2-3 வருஷமுள்ள 53 தெனையு கன்றுகளும், 30 வருஷமுள்ள 1 ஈரபிலாக்காயமரமும்; வாழை மரங்களும் அடங்கிய தெனையு தோட்டம்	ஷே	0 3 37
மொத்தம்				1 0 2

இலக்கம். LRO/APL 5615—J/LLD/2950/L. P. 5648.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும். ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மார்ச் (டிசம்பர்) மாதம் 18 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,391. கிராமம்—கோனபினுவல் கிழக்கு.

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	கலுவலகவந்த	54 வருஷங்கொண்ட 1 பலா மரமும், 2 தென்னை மரமும் கொண்ட ஒரு தென்னைத் தோட்டம்	லெபுனேலுவகே ஜேன நோனூ, கோனபினுவல், ஹிக் கரேவ, உரிதது பேசிறவர் கலுவலப்புவா ஹென்னடிசே செய்ச நோனூ, கோனபினுவல் கிழக்கு	0 0 4
2	ஷெ	50 வருஷங்கொண்ட காணி	லெபுனேலுவகே ஜேன் நோனூ, கோனபினுவல், ஹிக் கரேவ	1 2 20
3	ஷெ	0 0 7
4	ஷெ	0 0 8
5	ஷெ	2 1 31
மொத்தம் ..				4 0 30

Q 4585/LRO/APL 4443.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும். ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் மார்ச் (பெப்ரவரி) மாதம் 1 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 3375 கிராமம்—மதுறுப்பிட்டிய

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	டெலஹிறியாவகும்புற; டெலஹிறியாவகும்புற முனப்பு கூறப்படுகின்றது	குணசேகர ஜயக்கொடி, இநதி பரப்ப, மீரிகாமம்	0 3 16

இல. LRO/APL 979—J/LLD/33/53/LP/6398.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும். ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் மார்ச் (ஜனவரி) மாதம் 17 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A. 1,369. கிராமம்—கிளிமெல்லகஹு மேற்கு

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம். ஏ. று. ப.
1	தொடன்கஹிலபெட்ட அல்லது பறகஹுலங்க பெட்ட	8-40 வருஷ தென்னைகாணி, கறுவா, 30 வருஷம், சிறு காடும் சீவிட்டவும்..	மேல் டகடர் என். எம். லலீடாடி யோ. பிசோப், காலி, பிசோப் வீடு, மவுன்கலவரி, கலுவலல், காலி	16 3 36
2	ஷெ	40 வருஷ தென்னைத் தோட்டம், அதில் ஓலையால் மெய்நத மணவீடுள்ளன..	ஷெ ..	0 1 24
3	ஷெ	40 வருஷங்கொண்ட ஒரு தோட்டம்	ஷெ ..	0 1 4
4	ஷெ	30 வருஷங்கொண்ட கறுவா	ஷெ ..	0 0 15
மொத்தம் ..				17 3 39

Q 4452/LRO/APL 2736.

1950 ම ජූනයි 9 ම ඉලික කාණියට පෙற்றுக்கொள்ளும் සட்டத்தின் 7 ම பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ම ජූනයි 61 ම ඉලික කාණි මීட்டර සட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ම ජූනයි 9 ම ඉලික කාණියට පෙற்றுக்கொள்ளும் සட்டத்தின்படி පෙற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆம் (மே) வைகாசி மாதம் 20 ந் திகதி மாலே 3 மணிக்கு என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்டஈடுகோரும் விபரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆம் (மே) வைகாசி 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு அறி விக்கவும் வேண்டுமென்றும்;

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜனர, கொழும்பு டிஸ்திரிக், ஏ. செயின் வீ. விஜயமான் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்பு கச்சேரி,

1953 ம் ஆம் (மாச்) பங்குனி மாதம் 16 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப். இல. A 3,205. கிராமம்—நெடுங்கொழுவ.

தளம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	நாகஹவத்த, மிலலகஹவத்தவும் டெல்கஹவத்தவும்	கல்லால் கட்டப்படும் ஓட்டால் வேயப்படும் உள்ள நிரந்தரமான ஒரு வீடும், கல்லால் கட்டிய ஒரு கிணறும் ஒலையால் வேயப்பட்ட நிரந்தரமற்ற ஒரு மண் கக்கூசும் உள்ள தென்னந் தோட்டம்	எலகோடென் பெஞ்செட்டோ, "காலரோன்", அவிசாலவே, வெலிவெரிய "நெடுன் கொழுவலிலிருக்கும் கே. எஸ். ஏ. பிரீஸ் அவாகடகு, சீயின் உருத்தணை	9 0 2
2	ஷெ	தென்னந் தோட்டம்	ஷெ	0 1 33
மொத்தம்				9 1 35

Q 4500/LRO/APL 5663.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆம் (மே) வைகாசி மாதம் 2 ந் திகதி, மாலே 11 மணிக்கு என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்கு உள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்டஈடுகோரும் விபரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆம் (மே) வைகாசி மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜனர, கொழும்பு டிஸ்திரிக், ஏ. செயின் வீ. விஜயமான் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்பு கச்சேரி,

1953 ம் ஆம் (மாச்) பங்குனி 16 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப். இல. A 3,280. கிராமம்—டெல்வகுற.

தளம்.	காணியின் பெயர்.	காணியின் விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	பறறடொம்பகஹவத்த	ஒரு ஸ்திரமற்ற வீடும், ஒரு ஸ்திரமற்ற கக்கூசும் ஒரு கிணறும் உள்ள தென்னந் தோட்டம்	ஹலபகே பீற்றர்சிங்ஹி, டெல்வகுற, படல்கம்	0 0 3
2	ஷெ	தென்னந் தோட்டம்	ஷெ	0 0 6
மொத்தம்				0 2 9

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல். Q 4522/LRO/APL/465.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியின் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவா மூலமாக 1953 ம் ஆம் (மே) வைகாசி மாதம் 20 ந் திகதி, பிற்பகல் 2 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்டஈடுகோரும் விபரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆம் (மே) வைகாசி மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஐஜனர, கொழும்பு டிஸ்திரிக், ஏ. செயின் வீ. விஜயமான் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்பு கச்சேரி,

1953 ம் ஆம் (மாச்) பங்குனி 16 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப். இல. A 3,257. கிராமம்—வறறினபஹ

தளம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	கோங்கஹவத்த	தென்னந் தோட்டமும் நிரந்தரமற்ற ஒரு வீடும் திறறலய்பிறறி கே. ஜியோஜ், அலயட். பொளசேகர், ஒரு கிணறும் வண்டிய புளத்தயும்	அரசாங்க வைத்தியசாலை, அளாவ	6 3 21
2	ஷெ	தென்னந் தோட்டம்	ஷெ	0 0 29
மொத்தம்				7 0 30

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியின் விபரிக் கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்;
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந்திகதி காலை 9.30 மணிக்கு என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்டஈடு கோரும் விபரத்தையும், நஷ்டஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 6 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி ஈஜனற, கொழும்பு டிஸ்திரிக், எச். செயின் வீ. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 16 ந உ.

வ. செயின் வீ. விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,283. சிராமம்—கொடகெற

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	அம்பகஹகுப்புற	நெல் வயல	பீ. பீ. பீ. வைத்தியதிலக, நெடுங்கொழுவ, வெலிவிரிய	0 0 31
2	ஷே	ஷே	..	0 0 10
3	ஷே	ஷே	..	1 1 36
4	ஷே	ஷே	..	0 0 4
மொத்தம்				1 3 1

இல. LRO/APL 3025A—J/LLD/5/53/LP 6546.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விபரிக் கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 27 ந்திகதி, காலை 9.30 மணிக்கு காலிக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி ஈஜனற, ஒன்வின ரெயின் றயிட் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 12 ந உ.

ரெயின் றயிட்,
டிஸ்திரிக் உதவி ஈஜனற.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,376. சிராமம்—மலவனன.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	இலுவிலகலே	ஒரு நிரந்தரமற்ற ஓட்டால் மேய்ந்த மண்விட்டு கொண்ட, கறுவா, நெல் வயல, தென்னற தோட்டம்	எ. அபேசேகற, சீவிகம, ஹிக் கடுவ	12 1 2

LA/7688/LRO/APL 5572/J/LLD/2796.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணிமீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விபரிக் கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசிமாதம் 7 ந்திகதி குருணாகல் கச்சேரியில் காலை 9.30 மணிக்கு என்முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 30 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி ஈஜனற என். என். டி. ஜில்லா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 12 ந உ.

என். என். டி. ஜில்லா,
உதவி ஈஜனற.

அட்டவணை

310 ம் இலக்க பிரதமப்படத்துக்கு 3 ம் இணைப்படம். சிராமம்—வொஹொ

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ. றா. ப
81	கொமலியத்தேமுள்ள கொமலியத்தேமுள்ள பிள்ளை	குப்புறவும், கும்புறே வயலும்	10-20 வகுமுள்ள 12 தென்னையும், கஜுவும், பாகுமரங்கனும், நெல் கிறது	யக்கலை, வெரஹொ, திக்கஹ ஆராயிலிருக்கும் மீமதி 2 0 15
82	கொமலியத்தேமுள்ள குப்புற	நெல்வயல்	ஷே	0 0 3
மொத்தம்				2 0 18

LA 7690/LRO/APL 2556/J/LLD/2811

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்த காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந் திகதி, குருணாகல் கச்சேரியில் காலை 9 30 மணிகளுக்கு என்முனை வந்து தெரிபட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 உதவி எஜனா, என. என். டி. ஜில்லா ஆகிய நான மோதலையி 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 12 ந் உ.என். என். டி. ஜில்லா,
உதவி எஜனா.

அட்டவணை

1,012 ம் பிரதமப்படத்துக்கு 3 ம் இணைப்படம். கிராமம்—குரேனப்பொல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
34	குருலந்பெடிகேசும்புற	நெல்வயல	கொஹிலகெதர குமேபுவயிலிருக்கும் டபிள்யு. ஜேமல, டபிள்யு. ரூபனாமு, நீகதலு பொடி தம்பகள்ளக்குடியேற்ற பகுதியிலிருக்கும், டபிள்யு. அரினோலிவ எனறு சொல்லப்படுகிறது	0 1 32
35	ஷே	ஷே	ஷே	0 0 23
				மொத்தம் .. 0 2 15

LA 7703 LRO/APL 5668/J/LLD/2896.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்த காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந் திகதி, குருணாகல் கச்சேரியில் காலை 9.30 மணிகளுக்கு என்முனை வந்து தெரிபட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 உதவி எஜனா, என. என். டி. ஜில்லா ஆகிய நான மோதலையி 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 12 ந் உ.என். என். டி. ஜில்லா,
உதவி எஜனா.

அட்டவணை

1,205 ம் இலக்கப் பிரதமப்படத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—முறுதவ.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
71	கலகாவேறன்	30-40 வருஷமுள்ள 27 தெனையும, 7 பிலாமரங்களும அடங்கிய தென்னந் தோட்டம்	இப்பகமுல, மஹாமுகலானயாய, மொரகலகொடயிலிருக்கும் ஹிடினயக முதியானசோலகே டிகிரிபண்டா என்று சொல்லப் படுகிறது	0 1 12
72	ஷே	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	1 0 32
73	ஷே	30-40 வருஷமுள்ள 2 தென்னமரங்களும அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 7
74	புலானேகுமபுற	நெல்வயல	தோர்யாய உதவி போஸ்ட் மால்டா மேற்பார்த்து விஜயகுரிய ஆர்ச்சிகே ஆதா விஜேகுரிய என்று சொல்லப்படுகிறது	0 3 20
75	டம்பரயாயேவல், கஹகுமபுற	ஷே	இக்கருவ, பெரியக்குநெலாவ, அமுககனயிலிருக்கும் கருண யுயகக முதியான்சலாகே கயிலபண்டா என்று சொல்லப் படுகிறது	0 0 16
76	ஷே	ஷே	ஷே	0 2 1
				மொத்தம் .. 3 0 8

விளம்பரம்

நல்லர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, 1953 ம் ஆண்டு சித்திரை மாதம் 1 ந் திகதி வெளிவரவிருக்கும் அரசாங்கக் "கச்சேர்" பத்திரிகையில் பிரசுரிக்கப்படவேண்டிய எல்லா விளம்பரங்களும், அறிவித்தல்களும் அரசாங்க அச்சுத்திற்கு 1953 ம் ஆண்டு பங்குனி மாதம் 30 ந் திகதி நடுப்பகல் 12 மணிக்குமுன் வந்து சேரவேண்டுமென இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம்,
கொழும்பு, 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 18 ந் உ.பேர்னாட் டி. சில்வா,
அரசாங்க அச்சக அதிபர்.